

டிசம்பர்
1994
December

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

இதழ்
47
Issue



யூலைங்கா
அகதிகள்
'கதை'க்கு
ஒரு
சவால்!



உறவினரை
ஸ்பொன்ஸர்
செய்ய
பணப்
பிணை!



இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி

A Monthly Information Digest



Established
February 1991

P.O. Box -3
Station 'F'
Toronto, On. M4Y 2L4

Phone: (416) 920-9250
Fax: (416) 757-7399

Produced by
Eelam Tamils
Information Centre
(ETHIC) of Toronto
&
Catholic Immigration
Bureau,
Scarborough Region

Published by
Thamil Information
Research Unit (THIRU)
&
Ahilan Associates

Editor in chief
Thiru S. Thiruchelvam

Associate Editor
Ranji Thiru

Assistant Editors
Sasi Pathmanathan
V. Vivekananthan

General Manager
S.T. Singam

Production Asst.
N. Kumaradasan

Circulation Assts.
P. Balakumar
P. Sivasubramaniam
R. Rajasegaran

Typesetting
Layout & Design
Ahilan Associates

Technical Support
Haran Graph &
T.V. L. Ananth

Printers
Ahilan Associates
(416) 920-9250

PUBLISHED
MONTHLY
4000 Copies

ஆசிரியரிடமிருந்து FROM THE EDITOR

கனடிய அகதிகள் சந்தையில், மீண்டும் ஒரு தடவை இலங்கையர்களின் தலை உருட்டப்படுகின்றது.

கனடாவில் அரசியல் மாற்றங்கள் வந்தாலென்ன, பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டாலென்ன, வேலையில்லாத திண்டாட்டம் உருவாகினாலென்ன அதற்கெல்லாம் புதிய குடிவரவாளர்கள் - முக்கியமாக அகதிகளே காரணம் என்கின்ற நொண்டிச் சாட்டு கடந்த சில வருடங்களாக எழுச்சி பெற்றுத் திகழுகின்றது.

தாங்களே மனித நேயம் மிக்கவர்கள் என்றும், உண்மையான அகதிகளைக் கண்டு பிடிக்கும் மாயக் கருவி தங்கள் வசமே இருப்பதாகவும் எண்ணிக்கொள்ளும் சிலரது வயிறு வளர்ப்புத் தொழில் அகதிகளுடன் சம்பந்தப்பட்டதாகவிருப்பதால், அவர்களது கருத்துகளும் பேச்சுகளும் தேசிய வெகுஜன தொடர்புச் சாதனங்களில் முக்கியத்துவம் பெற்று விடுகின்றன.

1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 155 இலங்கைத் தமிழர்கள் படகுகளில் நோவாஸ்கோஷியா வந்தபோது, துவேஷம் கக்கும் வகையில் சில பத்திரிகைகள் எழுதியதை மறந்துவிட முடியாது. இதனை முறியடித்து, அவர்கள் அகதிகளே என்பதை நிரூபிக்கப் பலரும் பட்ட பாடு பெரும்பாடு. மொத்தத்தில், இலங்கைத் தமிழர்கள் 'பொய் யர்கள்' என்பது போல பச்சையாகச் சில பத்திரிகைகள் அப்போது எழுதியிருந்தன. அவ்வாறான ஒரு நிலைமை இப்போதும் உருவாகிவருவதை அவதானிக்க முடிகின்றது.

குடிவரவு அமைச்சர் சேர்ஜியோ மார்கிக்கும், அவரால் நியமிக்கப்பட்ட அவரது நண்பரான குடிவரவு அகதிகள் சபையின் உபதலைவர் திரு. மைக்கல் சுளுவுக்குமிடையில் உரசப்பட்ட தீ மூண்டு எரிவதற்கு முன்னரேயே, அதற்குள் எண்ணெய் விடத் துடிக்கும் சிலர், இலங்கைத் தமிழர்களை அதற்குள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். என்ன வேதனை?

அகதியாக வரும் எவரால் சொந்த பாஸ்போர்ட்டில் வரமுடியும்? எவர்தான் தனது சொந்தப் பெயரில் நாட்டை விட்டுப் புறப்படமுடியும்? அங்கு பத்தாண்டு களுக்கும் மேலாக நடைபெறுவது ஒரு போர் - அது ஈழப் போர். தாக்கப்படுபவர்கள் தமிழர்கள்; பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள்; சொந்த மண்ணை விட்டுப் புறப்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்படுபவர்கள் தமிழர்கள். இவர்களது இழப்பு ஒரே வகையானது; இவர்களது பாதிப்பும் ஒரே வகையானது.

இப்படியிருக்கையில், தமிழர்களின் அகதி விசாரணைக் கதை ஒரே 'கதை' என்றும், பெயர்கள் மட்டும் மாற்றப்படுகின்றன என்றும், ஒரு வழக்கறிஞர் இப்படித் தான் இலங்கை அகதிகளுக்குக் கதை புனைகிறார் என்றும் குடிவரவு அகதிகள் சபையின் உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். (5ம் பக்கம் பார்க்க).

எங்காவது ஒரு வழக்கறிஞர் அவ்வாறு எழுதியிருக்கலாம்; எழுதிக் கொண்டு இருக்கலாம். அப்படியான வழக்கறிஞரை - அகதிகளை ஏய்த்துப் பிழைக்கும் அந்த மனிதரை அடையாளம் காட்ட வேண்டும்; சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்; மற்றவர்கள் அவரை அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும். அதுதான் பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் கடமை. ஆனால் அதைவிடுத்து, அந்த வழக்கறிஞரின் கதையை வைத்து, இலங்கை அகதிகள் அனைவருமே 'கதை விடுகிறார்கள்' என்பதைப் போன்று சொல்லக்கூடாது. அது அபத்தமானது.

சொந்த நாட்டில் உயிர்பாயம் இல்லை யென்றால் ஒருவர் எதற்காக அகதியாகப் புறப்பட வேண்டும்? தமது பெற்றோர், உடன் பிறப்புக்கள், கணவர்/மனைவி, பிள்ளைகள், சொந்த பந்தங்களைப் பிரிந்து, பிறந்த மண்ணைத் துடைத்து விட்டு எதற்காக வெளியேற வேண்டும்?

"எல்லாத் தமிழரின் கதையும் ஒரே கதை தான்" என்று கண்களையும் காதுகளையும் பொத்திக் கொண்டு கூறும் அதிகாரிகளை, ஒரு தடவையாவது ஈழப் போர் நடைபெறும் களத்துக்கு அனுப்பி எடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு உண்மை தெரியவரும்.

இப்போது பிரச்சனையும் கூட அதுவல்ல. அமைச்சருக்கும் அதிகாரிக்குமிடையில் 'லடாய்' என்றால், தலைவருக்கும் உபதலைவருக்குமிடையில் பிணக்கு என்றால், அதற்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் என்ன சம்பந்தம்? அதிகமான தமிழர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கும் மைக்கல் சுளுவுக்கும் என்ன தொடர்பு? முழுங்காலுக்கும் மொட்டந்த தலைக்கும் எதற்காக முடிச்சப்போட வேண்டும்?

பிரச்சனை எங்கோ இருக்கையில், அதனைத் திசை திருப்பவோ அல்லது அகதிகள் வருகையை மொத்தமாக நிறுத்துவதற்கோ இலங்கைத் தமிழர்களை ஒரு ஆயுதமாக்க வேண்டாம். பிறந்த நாட்டு 'அரசியலில்' தான் இந்த நிலைமை என்றால், புகுந்த நாட்டிலுமா?

எஸ். திருச்செல்வம்



ஸ்தாபிதம்
பெப்ரவரி 1991

முகவரி
P.O. Box - 3
Station 'F'
Toronto, On. M4Y 2L4

மேன் : (416) 920-9250
பக்ஸ் : (416) 757-7399

தயாரிப்பு
ஈழத்தமிழர் தகவல்
நிலையம் - ரொறன்ரோ
&
கத்தோலிக்க
குடிவரவு நிலையம்
ஸ்கார்பரோ

வெளியீடு
தமிழர் தகவல்
ஆய்வப் பிரிவு
&
அகிலன் அசோஷியேற்ஸ்

பிரதம ஆசிரியர்
எஸ். (திரு) திருச்செல்வம்

இணை ஆசிரியர்
நஞ்சி திரு

உதவி ஆசிரியர்கள்
சசி பத்மநாதன்
வே. விவேகானந்தன்

பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்

தயாரிப்பு உதவியாளர்
என். குமாரதாஸன்

நிநியோக உதவியாளர்கள்
ப. பாலசுமார்

ப. சிவசுப்பிரமணியம்
இ. இராஜசேகரன்

ஓனி அச்ச
வடிவமைப்பு
அகிலன் அசோஷியேற்ஸ்

தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாப் &
ரி. வி. எல். ஆனந்த்

அச்சுப்பதிப்பு
அகிலன் அசோஷியேற்ஸ்
(416) 920-9250

மாதாந்த வெளியீடு
4000 பிரதிகள்

கனடாவின் புதிய குடிவரவுச் சட்டத்தின் சில முக்கிய பகுதிகள்

ஸ்பொன்ஸரும், 'வெல்ஃபெயரும்' இரட்டையர்கள்; இதனைப் பிரிப்பதற்கு 'பிணைப்பணம்' சட்டமாகின்றது

215,000 immigrants to become permanent residents of Canada next year

ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழிகளில் நன்கு பரிச்சயமான, கனடிய தொழிற்புறங்களுக்கு மிகவும் பொருத்தமான பயிற்சி பெற்றவர்களுக்கு இங்கு குடியேற முன்னுரிமை வழங்கும் கனடாவின் புதிய குடிவரவுச் சட்டத்தினை குடிவரவு அமைச்சர் சேர்ஜியோ மார்கி அறிவித்துள்ளார்.

"கனடாவின் பொருளாதார சமூக அபிவிருத்திக்கு உடனடியாகப் பங்களிப்பு வழங்கக் கூடியவர்களே இன்று தேவைப்படுகின்றனர். அதனால், அதற்கேற்றவாறு மொழி, தொழில் ஆகிய இரண்டுக்கும் புதிய குடிவரவுச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம், குடும்பங்கள் மீளஇணைதல் திட்டத்துக்கு முக்கிய முன்னுரிமை வழங்கவும், கணவர்/மனைவி, பராமரிப்பிலுள்ள பிள்ளைகள் ஆகியோரை ஆறு மாத காலத்துக்குள் கனடா வர அனுமதிக்கவும் புதிய சட்டத்தில் அனுமதியளிக்கப்படுகின்றது. அடுத்தாண்டான 1995லிருந்து இந்தத் திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன.

ஆனாலும், பெற்றார், பூட்டன்-பூட்டிமார், பெற்றாரின் பராமரிப்பிலுள்ள அவர்களது பிள்ளைகள் ஆகியோரை ஸ்பொன்ஸர் செய்வதில் புதிய கெடுபிடிகள் பல சட்டமாகின்றன. தற்போது அவுஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளிலுள்ளது போன்று ஸ்பொன்ஸரை வலுப்படுத்த 'பிணை' கோரப்படும்.

வெளிநாட்டிலுள்ள உறவினரை கனடாவிலுள்ள ஒருவர் ஸ்பொன்ஸர் செய்து அது ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தினை அரசாங்க பொறுப்பில் வங்கியில் பிணையாக வைப்பிவிடுமாறு ஸ்பொன்ஸர் செய்தவர் கேட்கப்படுவார். அல்லது RRSP, வேறு சேமிப்பு பணம் அல்லது வீடு, வாகனம் போன்ற உயர் பெறுமதிமிக்க ஆதனங்களைப் பிணையாகச் செலுத்துமாறு கேட்கப்படுவர். அவ்வாறு பிணை செலுத்திய பின்னரே ஸ்பொன்ஸர் ஏற்கப்பட்டு விடா வழங்கப்படும்.

ஸ்பொன்ஸரில் வருபவர்கள் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் ஸ்பொன்ஸர் செய்தவரால் கவனிக்கப்படாது ஸ்பொன்ஸர் முறிவு ஏற்பட்டு, ஸ்பொன்ஸரில் வந்தவர்கள் வெல்ஃபெயர் அல்லது வேறு ஏதாவது சமூக நிதியுதிவிக்கு

விண்ணப்பித்தால், அவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி, முன்னர் வைப்பிடப்பட்ட 'பிணை'யிலிருந்து வழங்கப்படக்கூடியதாக புதிய மாற்றம் அமையும். இது ஒரு முக்கியமான மாற்றமாகும்.

இந்தக் கெடுபிடிகளைப் பொதுவாக எவரும் விரும்பவில்லை. ஆனால் அரசாங்கம் இதனைக் கட்டாயமாக அமலாக்க விரும்புகின்றது. பெரும்பாலானவர்கள் இந்தச் சட்டத்தினால் ரத்துச் செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்படுவர். "கடந்த வருடம் ஸ்பொன்ஸர் முறிவுகளினால், ஸ்பொன்ஸரில் வந்தவர்களுக்கு 700 மில்லியன் டாலர்கள் வெல்ஃபெயராக வழங்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் வரிப்பணம். இது இனிமேல் முடியாத காரியம்" என்று குடிவர

'எஸ்தி'

வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டிலும் இரண்டரை லட்சம் பேரைக் கனடாவில் குடியேற அனுமதிப்பது என்ற வருடாந்த இலக்கும் அடுத்தாண்டுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இது கனடாவின் மொத்தச் சனத் தொகையில் ஒரு வீதம் மட்டுமே. அடுத்தாண்டில் ஆகக் கூடியது 215,000 பேர் மட்டுமே கனடாவில் குடியேற அனுமதிக்கப்படுவர். இதன்பின்னர் 1996-2000 ஆண்டுகளுக்கான இலக்கு கணக்கிடப்படும்.

எனினும், அகதிகள் தொகை முன்னரிலும் பார்க்க அதிகமாகவிருக்கும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். இது புதிதாக வரும் அகதிகள் தொகையா, அல்லது லாண்ட் அந்தஸ்துப் பெறும் அகதிகள் தொகையா என்பது புரியாததாக உள்ளது. ஏற்கனவே இங்கு இருப்பவர்களுக்கு லாண்ட் வழங்கும் தொகையே இது என்றால், லாண்டிங்கிலுள்ள லுள்ள "தேக்கநிலை" நீக்கப்படப் போகின்றது என்றே கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டில் 18,000 அகதிகள் மட்டுமே கனடாவில் குடியேற அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் 1995ம் ஆண்டில் இத் தொகை 24,000க்கும் 32,000க்கும் இடைப்பட்டதாக இருக்கும். இது 14,000 வரை அதிகமானது.

இந்த அகதிகள் தொகையை பின்வருமாறு குடிவரவு அமைச்சு பிரித்துள்ளது. அரசாங்கத்தினால் ஸ்பொன்ஸர் செய்யப்படும் கொண்டு வரப்படுபவர்கள்- 7,300 பேர்; தனியார்களால்/தேவாலயங்களால் ஸ்பொன்ஸர் செய்யப்படுபவர்கள்- 2,700 முதல் 3,700 வரை; கனடாவில் லாண்ட் அந்தஸ்துப் பெறும் அகதிகள்- 12,000 முதல் 18,000 பேர் வரை. அகதிகளின் பராமரிப்பிலுள்ளவர்கள் 2,000 முதல் 3,000 வரை.

உடனடிக்குடும்ப உறவினர்களுக்கு இந்தாண்டில் 67,000 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இது 1995ம் ஆண்டுக்கு 55,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பெற்றார், பூட்டர்மார் ஆகியோருக்கிருந்த இந்த ஆண்டின் 47,000 தொகையும் அடுத்தாண்டுக்கு 35,000 (ஆகக்கூடியது) ஆக்கப்பட்டுள்ளது.

ஆனால் பயிற்சி பெற்ற வேலையாட்கள், மொழியறிவும் உடையவர்களாயின் 26,000 பேர் அடுத்தாண்டில் அனுமதிக்கப்படுவர். அத்துடன் அவர்களது குடும்பத்தவர்களாக 35,000 பேர் வர அனுமதிக்கப்படுவர். அதே போன்று, வந்தத நோக்குடன் வரும் முதலீட்டாளர்களாக 5,000 பேரும், அவர்களின் குடும்பத்தினராக 21,000 பேரும் வரமுடியும்.

இதிலுள்ள மற்றுமொரு முக்கியமான விடயம், கனடாவில் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் முன்னாண்டுகள் இங்கு வசித்துத் தகுதிபெற்றவர்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகும். கனடாவில் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் முன்னாண்டுகள் இங்கு வசித்தவர்கள், அவர்கள் ஆகக் குறைந்தது ஆறு மாதங்களாவது வேலை செய்திருந்தால், அத்துடன் ஆறு மாதத்துக்கு வெல்ஃபெயர் உட்பட சமூக உதவிப் பணம் எதுவும் பெற்றிராவிட்டால் அவர்கள் புதிய திட்டத்தின் கீழ் லாண்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கென DROC எனப்படும் புதிய விண்ணப்பப் பத்திரங்களும் (5% பக்கம் பார்க்க)



கனடாவின் பல்வேறு இனங்களின் பத்திரிகையாளர் சங்கக் கூட்டத்தில், குடிவரவு பிரஜாவரிமை அமைச்சர் திரு. சேர்ஜியோ மார்கி புதிய மாற்றங்கள் பற்றி விளக்குகையில் இந்தப்படம் தமிழர் தகவலுக்கென எடுக்கப்பட்டது.

மாகாண தேர்தல் களம்: தமிழினத்தின் பெயரால் விழ்ப்பாக இருப்போம்!

மீண்டும் ஒரு தேர்தல் வருகின்றது! அடுத்தாண்டின் முற்பகுதியில் ஒன்றாறியோ மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான அபேட்சகர் தெரிவு மோதல் இப்போது சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு, ஒரு கட்சிக்குள்ளேயே பலர் முனைகின்றனர். அந்தந்தத் தொகுதியிலுள்ள கட்சி உறுப்பினர்களது வாக்களிப்பின் மூலம் இந்தத் தெரிவு நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர், குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளராக உத்தியோகபூர்வமாக நிறுத்தப்படுவார்.

கனடாவிலுள்ள ஈழத்தமிழர்களில் எண்பது வீதமானவர்களும் ஒன்றாறியோவில் - முக்கியமாக - ரொறன்ரோ, ஸ்காபரோ, மிஸிஸாகா பிரதேசங்களில் வசிக்கின்றனர். ஆதலால் இவர்களுக்கு ஒரு தமிழர் பிரதிநிதி, மாகாண அரசில் இடம்பெற வேண்டும் என்ற குரல் கிளப்பப்பட்டுள்ளது. 'பலரது வேண்டுகோளுக்காக' சிலர் போட்டியிட முன்வரலாம்.

மொத்தத்தில், ஈழத்தமிழரின் பெயரால் மாகாண ஆட்சிபீடக் கதிரையில் கண்வைக்கப்பட்டுள்ளது. தமிழினத்தின் பெயரைக் கூறி, தமிழ் மக்களின் தலைவராக வரப் பலரும் துடிக்கலாம்.

இந்தத் தமிழர்கள் யார்? இவர்கள் ஈழத்தமிழினத்துக்கு இதுவரை செய்த சேவை என்ன? இவர்களது சமூகப் பார்வை எந்த வளையானது போன்ற பல கேள்விகள் இச்சந்தர்ப்பத்தில் எம்முன்னால் வருகின்றன.

தமிழ் மக்களுக்கென்று தலைபோகும் பிரச்சனை எதுவும் இங்கில்லை. தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் காலியாகவுமில்லை. எனவே, பொருத்தமில்லாத ஒருவர் மாகாண அரசில் தமிழரின் பிரதிநிதியாகச் செல்வதைவிட, தமிழரின் பெயரில் ஒருவர் அங்கு இல்லாவிட்டால் எதுவும் குறைந்துவிடப் போவதில்லை.

ஆதலால், தமிழினத்தின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவாவது நாம் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. தமிழ் மக்களே! கவனமாக இருங்கள். நிதானமாகச் சிந்தியுங்கள். சிந்தித்துச் செயற்படுங்கள்.

கனடிய குடிவரவு அகதிகள் சபையின் இருபெரும் தலைகள் மோதுகின்றன! இடையில் அகப்பட்டுள்ளவர்கள் அப்பாவி அகதிகளே

கனடாவின் உள்நாட்டில் அகதியரிமை கேட்பவர்களின் கோரிக்கையை விசாரித்து நிர்ணயம் செய்வது 'குடிவரவு அகதிகள் சபை'. 211 உறுப்பினர்களைக் கொண்டது இந்தச் சபை. இதன் அங்கத்தவர்களது வருடாந்தச் சம்பளம் 70,000 டாலர்களுக்கும் மேலாகும். சிலருக்கு 80,000 வரை.

இதன் தலைவராகவிருப்பவர் திருமதி. மவானி. இவர் கன்சர்வேடிவ் ஆட்சிக் காலத்தில் நியமனம் பெற்றவர். புதிய லிபரல் அரசு பதவிக்கு வந்த பின்னர் சபையின் உபதலைவராக நியமனம் பெற்றவர் பிரபல்யமான அகதிகள் வழக்கறிஞரான மைக்கல் சுளு என்பவர்.

திரு. சுளு அவர்கள் கனடிய அகதிகள் கவுன்ஸிலின் தலைவராகவும், சர்வதேச மன்னிப்புச் சபையின் கனடிய கிளையின் தலைவராகவும் பணிபுரிந்தவர். குடிவரவு அமைச்சரின் உற்ற நண்பர் இவர். இவரை சபையின் உபதலைவராக அமைச்சர் நியமித்ததையடுத்து, புதிதாக நூறு வரையான உறுப்பினர்களும் சபைக்கு நியமிக்கப்பட்டனர்.

முன்னைய அரசின் காலத்தில் நியமிக்கப்பட்ட பலரின் பதவிக் காலம் இந்த ஆண்டில் முடிவுபெற்றதையடுத்தே காலியிடங்கள் ஏற்படலாயின. பழையவர்களில் 90 வீதமானவர்கள் மீண்டும் நியமிக்கப்படாததால் புது முகங்கள் அதிகமாகின. ஓரளவுக்கு இந்த நியமனங்கள் அரசியல் கலந்தவை. இதனால் பழையவர்கள் பலருக்கும் திரு. சுளுவில் சிறு காய்ச்சல்.

குடிவரவு அகதிகள் சபை உத்தியோகபூர்வமற்ற வகையில் இரண்டானது. தலைவரும் முன்னைய ஆட்சிக் காலத்தில் நியமனமான உறுப்பினர்களும் ஒரு பக்கமாகினர் என்றும், உபதலைவர் திரு. மைக்கல் சுளுவும் இந்த அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களும் மற்றொரு பக்கமாகினர் எனவும் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. உண்மை எது பொய் எது என்பது எவருக்குமே தெரியாது.

இவ்வேளையில் பல்வேறு இன, மத மக்களினதும், அகதிகள் விவகாரத்துடனானதுமான சங்கங்கள், அமைப்புகளை திரு. சுளு சந்தித்துப் பேசத் தொடங்கினார். குடிவரவு அகதிகள் சபையானது அகதிகளுக்கு அபயமளிக்கும் நிறுவனம் என்றவாறு அவரது உரைகள் அமைந்து வந்தன.

மறுபுறத்தில், அகதிகளை ஏற்றுக்கொள்ளும் விகிதாசாரம் அதிகரிக்கத்தொடங்கியது. கடந்த வருடத்தில் 44 வீதமானவர்களே ஏற்கப்பட்டனர். இந்த வருடத்தில் இது 65 வீதமானது.

இந்தச் சமயத்தில், சில பத்திரிகைகள் அகதிகள் ஏற்புவிதம் அதிகரிப்பானதை திரு. சுளுவுடன் சம்பந்தப்படுத்திக் கட்டுரைகளை வெளியிட்டன. ரொறன்ரோவின் பிரபல்யமான 'சுடர்டே னைற்' சஞ்சிகை நீண்ட கட்டுரையொன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் சபைக்கு நியமிக்கப்படாத குடிவரவு அகதிகள் சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் திரு. சுளுவுக்கு எதிராகப் பல கண்டனக் கணைகளை வீசினார். கூடுதலான அகதிகள் ஏற்கப்பட வேண்டுமென்று சபை உறுப்பினர்களை திரு. சுளு நெருக்கிவந்தார் என்பது இவர் சுமத்தியுள்ள ஓர் குற்றச்சாட்டு. இதற்காகப் பல உறுப்பினர்கள் திரு. சுளுவினால் பயமுறுத்தப்பட்டதாகவும் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை அடியொற்றி அறிக்கையொன்றை சபையின் தலைவர் திருமதி. மவானி அமைச்சரிடம் கையளித்தார். அமைச்சரின் பரிந்துரையை அடுத்து நவம்பர் மாதம் இரண்டாம் திகதி திரு. சுளு பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

குடிவரவு அமைச்சர் அவர்கள் திரு. சுளுவிடம் உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டார். சுமார் ஐம்பது பக்கங்களில் பதில் வழங்கப்பட்டது.

இறுதியாக நீதிபூர்வமான விசாரணை நடத்தப்படுமென்று குடிவரவு அமைச்சர் அறிவித்தார். அவ்வாறான நீதி விசாரணைக்குத் தாம் சமூகமளிக்கப் போவதில்லை என்று திரு. சுளு தெரிவித்திருந்தார். எனினும் நீதி விசாரணைக்கான நீதிபதியாக நீதியரசர் திரு. ஜேம்ஸ் ஹீகலன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விசாரணையில் என்ன கண்டு பிடிக்கப்படப் போகின்றது? யார் வெற்றி பெறப் போகின்றார்? மக்களின் வரிப் பணம் எவ்வளவு செலவாகப் போகின்றது? என்பது

(29ம் பக்கம் பார்க்க)

வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதற்கு 85 வீதம் சாரதிகளின் கவனயீனமே காரணமாகிறது Driver Errors Cause 85 percent of Collisions

வட அமெரிக்காவிலேயே மிகவும் பாதுகாப்பான வீதியாக ஒன்றாறியோ வீதிகள் மதிப்பிடப்பட்டுள்ளன. மிகவும் கூடுதலான வாகனங்கள் இங்கு பாவனையிலிருக்கின்ற போதிலும் இங்கு நிகழும் வாகன விபத்துகளும், வாகன மோதல்களும் விகிதாசாரத்தில் குறைவாகவே உள்ளன. இருப்பினும் எண்ணிக்கையைப் பொறுத்தளவில் அவை அதிகமாகும்.

ஒன்றாறியோ மாகாண அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட புள்ளி விபரமொன்றின்படி 85 வீதமான வாகன மோதல்களும் சாரதிகளின் கவனக் குறைவு அல்லது அசிரத்தையினாலேயே இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் வாகன மோதல்களினால் 1,100 பேர் வரை இங்கு கொல்லப்படுகின்றனர். மேலும் 90,000 பேர் வரை காயமடைகின்றனர்.

ஒவ்வொரு எட்டு மணித்தியாலத்துக்கு ஒரு தடவை ஒருவர் வாகனங்கள் மோதுவதனால் மரணமாகின்றார். ஒவ்வொரு ஆறு நிமிடத்துக்கு ஒரு தடவை ஒருவர் இதனால் காயமடைகின்றார்.

வாகனங்கள் மோதிக் கொள்வதினால் ஒன்றாறியோ மாகாண அரசுக்கு வருடாந்தம் ஒன்பது பில்லியன் (\$ 9 பில்லியனாக) டாலர்கள் செலவாகின்றது. உற்பத்திச் செலவு, பாதுகாப்புச் செலவு, வைத்தியச் செலவு, ஆஸ்பத்திரிச் செலவு பராமரிப்புச் செலவு மட்டுமன்றி மனத்தாக்கம் வேதனை ஆகியவைகளும் ஏற்படுகின்றன.

மாகாண அரசாங்கத்துக்கு ஏற்படும் செலவானது பின்வருவனவற்றை உள்ளடக்கியதாகும். வாகனங்கள் மோதிக்

கொள்வதால் ஒவ்வொரு வருடமும் பொலிஸாரின் கடமை நேரம் 800,000 மணித்தியாலங்கள் இதற்காகச் செலவிடப்படுகின்றது; ஆஸ்பத்திரிப் பராமரிப்புக்கு 150,000 நாட்கள் செலவுசெய்யப்படுகின்றது; ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு 74,000 மணித்தியாலங்கள் செலவாகின்றது. 38,000 தடவைகள் அம்புலன்ஸ் வண்டிகள் அழைக்கப்படுகின்றன; தீயணைக்கும் படையினர் 9,000 தடவைகள் அழைக்கப்படுகின்றனர்.

மேற்சொல்லப்பட வகையான சகல செலவினங்களையும் ஒன்றாறியோ மக்களே சுமந்து செல்கின்றனர். இவைகளை ஏன் தவிர்க்க முடியாது. சாரதிகள் நினைத்தால் இதனை நிச்சயம் தவிர்க்க முடியும்.

எஸ். ரி. சிங்கம்

பின்வரும் பத்து வழிகளைக் கடைப்பிடிக்குமாறு பொலிஸார் அறிவுரை வழங்குகின்றனர்:

* மது அருந்திய பின்னர் வாகனங்களை ஓட்டாதீர்கள். வைத்திய சிகிச்சை பெற்று வரும் காலங்களிலும் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

* எப்போதும், அது சிறிது தூரத்துக்குச் செல்வதாக இருந்தாலும்கூட, ஆசனப்பட்டியை அணிந்து கொண்டே வாகனம் செலுத்துங்கள்; வாகனத்தில் பயணம் செல்பவர்கள் அனைவரும் ஆசனப்பட்டி அணிகிறார்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

* வாகனம் ஓட்டும் வேகத்தை சட்டத்துக்கு

உட்பட்டதாகவும், வீதி அறிவிப்புகளுக்கு அமைவாகவும் இருக்கத்தக்கதாக கவனிக்கவும். மழை காலம், பனி பெய்யும் காலங்களில் வேகத்தைக் குறைத்து ஓட்டுவது நல்லது.

* நீங்கள் களைப்படைந்திருக்கும் வேளையில் அல்லது மனம் பாதிக்கப்பட்டிருக்கும் வேளைகளில் வாகனத்தை ஓட்ட வேண்டாம்.

* சரியான, கோடிட்ட பாதைக்குள் உங்கள் வாகனத்தைச் செலுத்துங்கள். சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் மற்றைய வாகனத்தை உங்களை முந்திச் செல்ல அனுமதியுங்கள்.

* உங்கள் வாகனத்துக்கும் உங்களுக்கு முன்னால் நிற்கும் வாகனத்துக்குமிடையில் இரண்டு 'செக்கன்ட்' நேர இடைவெளி விட்டு நில்லுங்கள். இதனை ஊர்ஜிதம் செய்வதற்கு ஒரு வழியாக உங்களுக்கு முன்னால் நிற்கும் வாகனம் புறப்பட்ட பின்னர் இரண்டு செக்கண்டுகளை எண்ணி முடித்த பின்னர் உங்கள் வாகனத்தைச் செலுத்த ஆரம்பியுங்கள்.

* வாகனம் ஓட்டும்போது உங்கள் அவதானிப்புச் சக்தி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதிகளவு ஆட்களை வாகனத்தில் ஏற்றுவதும், வாகன ரேடியோவை அதிக ளவு தொனியில் முடுக்கி விடுவதும் அவதானிப்புச் சக்தியைப் பாதிக்கும்.

* வாகனத்தைத் திருப்பும் போதும், அருகிலுள்ள பாதைக்கு மாற்றும் போதும் பின்னால் வரும் வாகனங்களைக் கவனமாகப் பார்க்க வேண்டும். முக்கியமாக, கண்ணாடிகளுக்குள்ளாகவும், தோளின் மேலாகவும் பார்க்க வேண்டும்.

* வாகனத்தைச் செலுத்திச் செல்லும்போது ஒரு சந்தியைக் கடக்க நேருகையில் சகல பக்கங்களையும் விழிப்பாகப் பார்வையிட வேண்டும்.

வீதிப் பாதுகாப்பு என்பது விபத்துக்கள் இல்லாதிருப்பது. அதன் முதற் கட்டமாக, வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று முன்பக்கமாகவோ அல்லது பின்பக்கமாகவோ அல்லது பக்கச் சார்பாகவோ மோதிக் கொள்ளாமல் தவிர்த்துக் கொள்வது நல்லது.

இவை ஒவ்வொரு வாகன சாரதியினதும் கவனத்தில் இருக்க வேண்டிய முக்கியமான விடயங்களாகும்.

ஸ்பொன்ஸரும் வெல். பெயரும்

(3ம் பக்கத் தொடர்ச்சி)

வெளிவந்துள்ளன. ரொறன்ரோ பிரதேசத்திலுள்ளவர்கள், யுனிவேர்ஸிட்டி அவினியு 443ம் இலக்கத்திலுள்ள குடிவரவு அலுவலகத்துக்குச் சென்று இந்தப் பத்திரத்தை இலவசமாகப் பெறமுடியும். இந்த DROC திட்டத்தின் கீழ் 4000 முதல் 6000 பேர் வரை அடுத்தாண்டில் நிரந்தரமாகக் குடியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் மார்கி அறிவித்துள்ளார்.

எல்லாமாக புள்ளி விபரங்களை அவதானிக்கையில், கனடாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவக் கூடியவர்களுக்கு 53 வீதமும், குடும்பத்தினர்களுக்கு 44 வீதமும், மிகுதிப் பேருக்கு 3 வீதமும் வழங்கப்பட்டுள்ளது தெரிகின்றது. பிரஜாவுரிமைச் சட்டத்திலும் பல மாற்றங்கள் வெகுவிரைவில் வரவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். அவை பற்றிய விபரங்கள் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை. முக்கியமாக இரட்டை நாட்டுப் பிரஜாவுரிமைச் சலுகை நீக்கப்படலாம் என்று தெரியவருகின்றது.

மக்களுடன் இணைந்த சேவைக்கு கூடிய பொலிஸார்; சைக்கிளிலும் நடையிலுமாக இவர்களைக் காணலாம் Community Policing-Metro's Highest Priority

ரொறன்ரோ பெருநகரில் வாழும் பல்வேறு சமூகங்களுடனும் இணைந்த பொலிஸ் சேவையை நான் கூடுதலாக விரும்புகின்றேன் எனவே, பொலிஸ் நிலையங்களில் பணிபுரியும் பொலிஸாரில் பெரும் தொகையானவர்களை, அந்தந்தப் பகுதிகளில் வாழும் பொதுமக்களுடன் நெருக்கமாக இனிமேல் காணக்கூடியதாக இருக்கும் என்று ரொறன்ரோ பெருநகரின் புதிய பொலிஸ் மாஅதிபராகத் தெரிவு செய்யப் பட்டிருக்கும் திரு.டேவிட் பூத்பி தெரிவித்தார்.


“எனது திட்டம் நடைமுறைக்கு வரும் பொழுது பெருமளவிலான பொலிஸாரை சைக்கிளிலும், நடையிலுமாக வீதிகளில் பொதுமக்கள் காணக்கூடியதாக இருக்கும். ஒவ்வொரு இன மக்களும் வைபவங்கள், கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகளில் பொலிஸாரை அயலவர்கள் போலக் காணக்கூடியதாகவிருக்கும். இது ஒரு நீண்ட காலத் திட்டம். இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற சகல இன மக்களும் ஆதரவு எனக்குத் தேவை என்றும் அவர் கூறினார்.

மெற்றோ ரொறன்ரோ பொலிஸ் பிரிவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான ஆலோசனைக் குழுவின் கூட்டம் கடந்த மாதம் 23ம் திகதி புதன்கிழமை ரொறன்ரோ கொலிங் வீதியிலுள்ள அதன் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் திரு. டமாள் கிசுன் இதற்குத் தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் புதிய பொலிஸ் மாஅதிபராகத் தெரிவாகியுள்ள திரு. டேவிட் பூத்பி அவர்களும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும். பொலிஸ் தலைமைக் காரியாலய

பொதுமக்கள் இணைப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் சுப்பிரின்டன்ட் திரு. ரெட் பிறைஸ் அவர்கள், பொலிஸ் மாஅதிபர் அவர்களை ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ரொறன்ரோ பெருநகரப் பொலிஸ் சேவையில் முப்பது வருடங்களைப் பூர்த்தி செய்த திரு. டேவிட் பூத்பி அவர்கள் பொலிஸ் சேவையின் ஒவ்வொரு பிரிவிலும் கடமை



புதிய பொலிஸ் மா அதிபர்
திரு. டேவிட் பூத்பி

புரிந்து நல்ல அனுபவம் பெற்றவரென்றும், கடைசியாக துப்பறியும் பிரிவின் பிரதிப் பொலிஸ் மாஅதிபராகப் பணிபுரிந்து அத்துறையில் முத்திரை பதித்தவரென்றும் திரு. ரெட் பிறைஸ் குறிப்பிட்டார்.

புதிய பொலிஸ் மாஅதிபராகும் திரு. டேவிட் பூத்பி அவர்கள் தொடர்ந்தும் இங்கு உரை

யாற்றுகையில், தமக்கு ஆலோசனை வழங்கக் கூடியதாக ஒரு நிரந்தரக் குழுவினை அமைக்கத் தாம் திட்டமிட்டிருப்பதாகவும் “பொலிஸ் மாஅதிபர் ஆலோசனைக் குழு” என்ற பெயரில் இக்குழு இயங்கும் எனவும், தற்போது இயங்கும் ஒவ்வொரு ஆலோசனைக் குழுவிலிருந்தும் ஒவ்வொருவர் இடம் பெறக்கூடியதாக இது அமைக்கப்படும் எனவும் கூறினார். இந்தக் குழுவை மாதம் ஒரு தடவை தாம் சந்தித்து அவர்களின் ஆலோசனையைப் பெறுவார் என்றும் அவர் மேலும் சொன்னார்.

1991ம் ஆண்டுக்குப் பின்னர் நிதிப்பற்றாக்குறை காரணமாக பொலிஸ் சேவைக்குப் புதிதாக எவரும் நியமிக்கப்படவில்லை என்றும், எனினும் பல்வேறு இனங்களையும் சேர்ந்தவர்கள் பல்வேறு மொழிகளையும் பேசுவவர்கள் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்துத் தெரிவு பெற்றுள்ளனர் என்றும், இவர்கள் பொலிஸாருடன் இணைந்த பல்வேறு பணிகளைப் புரிந்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

பொலிஸ் பணிக்குப் போதிய நிதியுதவி கிடைத்ததும் மேலதிக பொலிஸார் சேர்க்கப்படுவர் என்றும், சிறுபான்மை இனத்தவர்கள் அவ்வேளையில் கவனிக்கப்படுவார்கள் என்றும் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் அவர் சொன்னார்.

மேற்படி தெற்காசிய ஆலோசனைக் குழுவில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் திரு. சுல், திரு. எஸ். திருச்செல்வம், திருமதி. அருணா நக்பால் உட்பட மற்றும் பல அங்கத்தவர்களும், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்குபற்றினர்.

தமிழ் கிறிஸ்தவ திருச்சபையின் கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள்

கனடா தமிழ் கிறிஸ்தவ திருச்சபையின் நிகழ்ச்சிகள் 2300 Bridle Town Park Church இல் நடைபெறுகின்றன. கிறிஸ்மஸ் மாதமான இந்த மாதத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் வருமாறு:

- * சிறுவர் நத்தார் மர ஆராதனை டிசம்பர் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு நடைபெறும்.
- * நத்தார் பாடல் ஆராதனை டிசம்பர் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு நடைபெறும்.
- * நத்தார் ஆராதனை டிசம்பர் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெறும்.
- * விழிப்பு இரவு ஆராதனை டிசம்பர் 31ம் திகதி சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு நடைபெறும்.
- * ஜனவரி முதலாம் திகதி புதுவருட ஆராதனை பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெறும். மேலதிக தொடர்புகளுக்கு வண பிதா என். லைஸான்டருடன் தொடர்பு கொள்ளவும்.

புதுவருடப் பிறப்பன்று றிச்மன்ட்ஹில் ஆலயத்தில் விசேஷ பூஜைகள்

1996ம் வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமையான ஆங்கிலப் புதுவருடப் பிறப்பிலன்று றிச்மன்ட்ஹில் இந்து ஆலயத்தின் நிகழ்ச்சிகள் வருமாறு:

கோயில் காலை 6:30 மணிக்குத் திறக்கப்படும். அபிஷேகங்கள் அனைத்தும் காலை 8:00 மணிக்கு முடிவடையும். காலை 8:30 மணிக்கு சாமி எழுந்தருளி வீதி உலா வருவார். இரவு 9:30 க்கு ஆலயம் பூட்டப்படும்.

ஸ்ரீலங்கா அகதிகள் எழுதும் 'கதை'க்கு அதிகாரி சவால்! பெயர்களை மட்டும் மாற்றும் ஒரே 'கதை' என்கிறார் அவர்

A current IRB member says: "SriLankan claims containing identical stories with only the name changed; a clear winner"

குடிவரவு அமைச்சருக்கும், குடிவரவு அகதிகள் சபையின் தலைவர் திருமதி. மவானிக்கும், இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள சபையின் உபதலைவர் திரு. மைக்கல் சுளுவுக்குமிடையிலான முக்கோண இழுபறியினால் பல உண்மைக்குப் புறம்பான விடயங்களை சிலர் தெரிவித்துள்ளனர். அதிலொன்று ஸ்ரீலங்கா அகதிகள் சம்பந்தப்பட்டது. "சட்டர்டே டைட்" என்னும் ரொறன்ரோவின் சஞ்சிகை தனது நவம்பர் (1994) இதழில் வெளியிட்ட கட்டுரையொன்றே திரு. மைக்கல் சுளுவை இடைநிறுத்தம் செய்யக் காரணமாயிருந்தது. இந்தக் கட்டுரையில் ஸ்ரீலங்கா அகதிகள் பற்றி மிக மோசமாக எழுதப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே 'பொய்யர்கள்'. என மற்றவர்கள் நினைக்கக் கூடியவர்களுக்கு சிலர் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இந்தக் கட்டுரையின் ஸ்ரீலங்கா அகதிகள் பற்றிய பகுதி திருமதி. தங்கராணி நடராசா அவர்களால் மொழிபெயர்த்துக் கீழே தரப்பட்டுள்ளது.

"அகதிகள் விசாரணை, நடைமுறையில் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதற்கு ஸ்ரீலங்கா கதையை எடுத்துக் கொள்ளுவோம்.

கனடாவுக்கு வரும் அகதிகளில் மிகக் கூடுதலானவர்கள் ஸ்ரீலங்காவிலிருந்தே வருகின்றனர் உதாரணமாக, இஸ்ரேலைப் போலன்றி, ஸ்ரீலங்காவின் வடபகுதியில் பிரிவினை கோரிக் கடந்த பதினொரு ஆண்டுகளாகப் போராடி வரும் விடுதலைப் புலிகளினால் அதிகப்படியானோர் உண்மையான அகதிகளாக வருகின்றனர். ஸ்ரீலங்காவில் அநேகரும் தத்தம் வீடுகளில் இருந்து தப்பியோட வேண்டிய நிலையோ? - இது உண்மை தான் - அல்லது தம் சொந்தத் தாய்நாட்டிலிருந்து தப்பியோட வேண்டிய நிலையோ என்பது ஆராயப்பட வேண்டிய விடயம். அகதிகள் சட்டத்தின் படி "தம் தாய்நாட்டிலே வேறு ஒரு இடத்தில்" தப்பியோடி வசிக்கலாமெனில் ஓர் அகதிநிலைக் கோரிக்கை நிராகரிக்கப் படுகின்றது.

நிச்சயமாக சண்டைக்குத் தப்பியோடிய ஏறத்தாழ 600,000 பேர், தங்கள் நாட்டு எல்லைக்குள் வாழக்கூடியவர்களே. அகதிப் பேச்சு மொழியில் சட்டத்தை மீறிய ஆட்கடத்தைச் செய்யும் "ஏஜன்டுகள்" மூலம் 25,000 டாலர்களைச் செலுத்தி கனடாவுக்கு ஒருவர் அகதியாக வரலாம்.

எல்லா அகதிக் கோரிக்கையாளரையும் போல, இவர்கள் தாங்கள் அபாயத்திலிருந்து தப்பியோடிய கதையையும் தங்களது சுயவிபரப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்கின்றனர். வழமையாக ஒருவர் அகதிகளுக்கான வழக்கறிஞர் ஒருவரின் உதவியைப் பெறுகின்றார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரு வழக்கறிஞருக்கு லீகல் எய்ட்டின் கீழ் 1,500 டாலர்கள் ஊதியமாக வழங்கப்படுகின்றது. இரு அங்கத்தவர்களைக் கொண்ட குடிவரவு அகதிகள் சபையின் முன்பாக ஒவ்வொரு அகதிக் கோரிக்கையும் விசாரிக்கப்பட்டு முடிவு நிர்ணயிக்கப்படுகின்றது. அகதிக் கோரிக்கை

கையாளரின் சான்றுகளை எடுத்துக்காட்டி கேள்விகள் கேட்டு விசாரிக்கவென ஓர் உத்தியோகத்தரை அரசு நியமிக்கின்றது. குடிவரவு அகதிகள் சபைக்கு உதவி அளிப்பது இவரது பணி. ஆனால் ஒரு வருமே அதிக கேள்விகள் கேட்பதில்லை. கதை கூறலைத் தவிர சட்ட ரீதியான விசாரணை குறைவாகும்.

வடபகுதியில் தாக்குதலை நடத்தும் கெரில்லாப் போராளிகளிடமிருந்து தப்பி, தென்பகுதியிலுள்ள தலைநகரான கொழும்புக்குத் தப்பி வந்ததாகவும், அங்கு உறவினர்களுடனும் நண்பர்களுடனும் தங்கியிருந்ததாகவுமே அகதிநிலை கோரும் இவர்களது கதைகள் முன்னர் இருந்தன. புலிகள் தங்களைத் தேடிப் பிடித்து விடுவார்கள் என்ற காரணத்தினாலேயே தாங்கள் கனடா வர நேர்ந்ததாக இந்தக் கதைகள் இருந்தன.

ஆனால் கொழும்பில் அபாயமில்லை என்றும், அங்கு தங்கியிருக்கலாம் என்றும் நியாயம் காட்டிச் சிலரது அகதிநிலைக் கோரிக்கைகளை குடிவரவு அகதிகள் சபை நிராகரித்தது. அப்பீல் நீதிமன்றம் இந்த நிராகரிப்பை ஆதரித்ததும், ஸ்ரீலங்கா கதை மாற்றம் அடைகிறது. உடனடியாகவே கதை மாறுகின்றது என்று சொல்கிறார் திரு. பவர் அவர்கள். "எங்களுக்கு ஒரு உறவினருமே இல்லை" என்று ஸ்ரீலங்காவின் சொல்வர். தாங்கள் விடுதியில் தங்கியிருந்த ஒரு நாளிலேயே பொலிஸார் விடுதியைச் சுற்றி வளைத்துச் சோதனையிட்டு தங்களைச் சிறைக்குக் கொண்டு போனதாகச் சொல்வார்கள். தங்களுக்கு அடியடி என்று அடித்து, 20,000 ரூபா பெற்ற பின்னரே பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாக" அனைவருமே கூறுவர் என்றும் திரு. பவர் தெரிவிக்கின்றார்.

250,000 தமிழர்கள் கொழும்பில் வாழுகின்றனர். சடுதியாக இவர்களுக்கு ஒரு குடும்பத் தொடர்பும் அங்கு இல்லை என்பது அசாத்தியம். இந்த விஷயத்தில்

கொழும்பிலுள்ள கனடாத் தூதரகம் சென்ற சித்திரை மாதம் விடுத்த அறிக்கையில் தமிழர்கள் கொழும்பில் பாதுகாப்பாக வசிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா அகதிகள் சிலர் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் லாண்ட் கிடைத்ததையடுத்து ஸ்ரீலங்காவுக்குச் சென்று கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இருப்பினும், தற்சமயம் 96 சதவீதமான ஸ்ரீலங்காவின் அகதிக் கோரிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். (ஸ்ரீலங்கா அகதிக் கோரிக்கைகளை விசாரணை செய்யும் குடிவரவு அகதிகள் விசாரணைச் சபை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படும் தகவற் கொத்துகளில் இவை உட்படுத்தப்படுவதில்லை).

ஸ்ரீலங்காவின் அகதிக் கதை தெட்டம் தெளிவாக வெற்றிகரமான ஒன்று. மார்கி - சுளு ஆதிக்கத்தில் சில வழக்கறிஞர்கள், கதைகளில் ஒரு சில மாற்றங்களைச் செய்வதற்குக் கூட எத்தனிப்பதில்லை. பெயர் குறிப்பிட விரும்பாத சபையின் தற்போதைய உறுப்பினர் ஒருவர் இது பற்றிப் பின்வருமாறு விபரிக்கின்றார்: "ஸ்ரீலங்கா அகதிகள் விடயத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வழக்கறிஞர், தமது அகதிக் கோரிக்கையாளர்களின் சுயவிபரப் பத்திரத்தில் கதைகளை எழுதும்போது, பெயர்களை மாத்திரம் மாற்றிவிட்டு, பழைய கதையையே, 'தயாரான உணவினைப் பரிமாறுவது' போல அனுப்புகின்றார்" என்று தெரிவிக்கின்றார்.

வெற்றியான பலனைத் தரும் கதை தம் மிடம் உண்டு என்பதை அவர் அறிவார். விசாரணை மண்டபத்துக்குள் வருவார்; எங்களைப் பார்த்துப் புன்னகை செய்வார்; இருபது நிமிடங்களில் வெளியேறுவார்; இது எங்களுக்கு அருவருப்பைத் தருகின்றது." என்றும் அதே உறுப்பினர் தெரிவித்தார்.

இவ்வாறு கதைகளின் பட்டியல் உருவானது ஆச்சரியமன்று. சீனக் கதை; (23ம் பக்கம் பார்க்க)

கவிஞர் கந்தவனம் தரும்
கனடிய காட்சிகள்
நிலத்திட்டம்

'எந்த மட்டில் மகளுக்குக் கல்யாணம்?'

'மாப்பிளை பகுதி வீட்டைக் கட்டி முடிக்கட்டாம்.'

'நீ இருக்கிற வீட்டையல்லவோ மகளுக்குக் கொடுக்கப் போறாய் என்று நினைச்சன்.'

'அவை புது வீடு வேண்டுமெண்டு கேட்டு நான் ஒண்டு கட்டிக் கொண்டெல்லே இருக்கிறன்.'

'எங்கை கட்டுறாய்?'

'வேறா எங்கை, வயிரவ கோயிலடித் தோட்டத்துக் காணியிக்கை தான்.'

* * *

யாழ்ப்பாணத்து வருமானமே தோட்டங்களிலே தங்கியிருக்கும் நிலைமையை உணராது, தோட்டக்காரரே தமது தோட்டங்களிற் சீதன விடுகளைக் கட்டிக் தோட்ட நிலங்களைச் சுருக்கிக் கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணத்தவர் செய்துவந்த இனநலம் கருதாத, தேசிய ரீதியில் வருங்காலத்தைப் பற்றிச் சிந்திக்காத வேலைகளில் இதுவும் ஒன்று.

ரொறன்ரோவில் போகவர எனக்கு இத்தகைய நினைவுகளே வந்துபோகின்றன. நிலத்தை மிகவும் நேர்த்தியாக இங்கு பயன்படுத்துகிறார்கள். நிலத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டும் என்பதை முன்னேற்ற நாடுகள் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கின்றன. நாட்டு நலத்தையும் வருங்காலத்தையும் எண்ணிச் செய்யப்படும் அபிவிருத்தி முறைகளில் இதுவும் ஒன்று.

நிலம் வரையறுக்கப்பட்ட வளம். அதனை நாம் வளர்த்தெடுக்க முடியாது. ஆனால் குடித் தொகை வளர்ந்துகொண்டே போகின்றது. அதனால் இருக்கின்ற நிலத்தைச் செவ்வளவு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

குடியிருப்பு, வணிகம், போக்குவரத்து, நிர்வாக அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொழுது போக்கு வசதிகள், கைத் தொழில்கள், பயிர்ச் செய்கை போன்ற தேவைகளுக்கு நிலம் பயன்படுத்தப்படுகின்றது. ரொறன்ரோ போன்ற கைத்தொழில் மாநகரங்களிற் பயிர்ச் செய்கை ஒன்றைத் தவிர மற்றைய தேவைகள் யாவற்றுக்கும் நிலம் வேண்டும்.

குடித்தொகை பெருகத் தேவைகளும் பெருகும். தேவைகளை நிறைவு செய்யும் முயற்சிகளினாலேயே வளர்ச்சி ஏற்படுகின்றது. தேவைகள் ஒன்றையொன்று பாதிக்காத வகையில் நிலப்பயன்பாடு திட்டமிடப்படல் வேண்டும். ரொறன்ரோவில் இது மிகச் சிறப்பாகவே நடைபெற்று வருகின்றது.

முக்கியமாக அடுக்குமாடிக் கட்டிட முறையில் நிலம் செறிவாகப் (Intensive Use) பயன்படுத்தப்படுகின்றது. கீழ்நிலமும் தக்க அளவுக்குப் பாவிக்கப்படுகின்றது. இதனால், மேல் நிலம் பிற தேவைகளுக்கு மிச்சப்படுத்தப்படுகின்றது. இத்தகைய செறிவுப் பயன்பாட்டுக்கு நிலமும் உறுதியானதாக இருக்க வேண்டும். மணற்பாங்கான மென்னிலங்களில் ஆகாய மாடிகளையோ அடிவாரங்களையோ கட்ட முடியாது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத் தட்டுப்பாடு உண்டு. அதனால், அவசியம் நிலம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் வருங்காலத்தில் உணவு உற்பத்திக்கு உகந்த நிலம் போதாமையென்றும் பிரச்சனையாகலாம். இதனால், எதிர்காலத்தில் பொருளாதாரம் காரணமாகப் புலப்பெயர்ச்சி ஏற்படக்கூடும்.

நிலனே நீர்வளி தீநெடு வானக மாகிநின்ற
புலனே புண்டரி கத்தயன் மாலவன் போற்றிசெய்யும்
கனலே கற்பக மேதிருக் கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையின னேயடி யேனையு மஞ்சிலென்னே.

- சுந்தரமூர்த்தி நாயனார்

லியுக்கிமியா எனப்படும்
இரத்தப் புற்று நோய்

லியுக்கிமியா எனப்படும் இரத்தப் புற்றுநோய் எவரையும் இலகுவில் பற்றிக்கொள்ளக்கூடிய கொடிய நோய். கட்டாக்காலிகளாக அலையும் பூனையினமே இந்த நோய்க்கான வைரஸ் கிருமிகளைக் காவித் திரிவனவாகக் கருதப்படுகின்றன.

தொற்றுதலுக்குள்ளான பூனையுடன் மிக நெருக்கமான உறவினை வைப்பதன் மூலம், அதாவது, உணவைப் பகிர்ந்து உண்ணாதல், நிரை ஒன்றாக ஒரே பாத்திரத்தில் குடித்தல், போன்ற வேளைகளில் மட்டுமன்றி தொற்று தலுக்குள்ளான பூனையை நக்குதல், கடித்தல், அந்தப் பூனை தும்முறும் போது அருகில் இருத்தல் போன்றவைகளாலும் வேறு பூனைகள் நோய்த் தொற்றுதலுக்குள்ளாகின்றன.

எல்லாப் பூனைகளுக்கும் இவ்வாறான நோய்த் தொற்றுதல்கள் ஏற்படுகின்றன என்று சொல்ல முடியாத போதிலும், முப்பது விதமானவை நோய்க் காலிகளாக உலாவித் திரிகின்றன. மற்றுமொரு முப்பது விதமானவை நோயால் பீடிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்குள் சாவை அரவணைத்துக் கொள்கின்றன. பிறிதொரு வர்க்கம் நோயை எதிர்கொண்டு சவாலாக விளங்குகின்றது. இந்த நோயை (மனிதரில்) இனங்கண்டு கொள்ள எளிதான இரத்த சோதனை ஒன்றே போதுமானது.

மனிதர்களுக்கு இரத்தப் புற்று நோய்க்கான குணங்குறிகள் பின்வருவன:

நிறை குறைதல்;
சோர்வு, மயக்கம்;
அடிக்கடி தொற்று நோய்களுக்கு ஆளாதல்;
காய்ச்சல்;
இரத்த சோகை;
விக்கமடைந்த சுரப்பிகள்;
மஞ்சள் காமாலை.

மனிதருக்கு இரத்தப் புற்று நோய் வராது தடுப்பதற்கான சில முறைகள் வருமாறு:

தொற்றுதலுக்குள்ளான பூனையிலிருந்து விலகியிருப்பது;
வீட்டில் வளர்க்கும் பூனைகளை நல்ல சுகநிலையில் வைத்திருப்பது;
தடுப்பூசி ஏற்றுதல் - இரண்டு ஆரம்ப ஊசிகளையும், பின்னர் மூன்றாண்டுக்கு ஒரு தடவையும் ஏற்றவும்.

நோய் பரவவிடாது தடுக்க என்ன செய்யலாம்?

தொற்றுதலுக்குள்ளான பூனையை வீட்டுக்குள் னேயே வைத்துப் பராமரித்தல்;
தொற்றுதலுக்குள்ளான பூனையிலிருந்து சுகதேகியான பூனையை பிரித்து வைத்திருத்தல்;
போதிய மருத்துவ வசதிகளை வழங்குதல் (பூனைக்கும் மனிதருக்கும்).

தமிழர்களின் நல்ல நண்பர்: அவர்களின் சகல பிரச்சனைகளையும் அறிந்தவர்;

அடிமட்ட வாழ்விலிருந்து படிப்படியாக உயர்ந்த ரொறன்ரோ நகரின் புதிய மேயர் பாபரா ஹோல்

Toronto's New Mayor Barbara Hall - 'A genuine friend of Tamils'

வடஅமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகவும், கனடாவின் அதிவளர்ச்சி பெற்ற முதலாவது நகராகவும் திகழும் ரொறன்ரோவின் புதிய முதல்வராக (மேயர்) திருமதி. பாபரா ஹோல் (Barbara Hall) பதவியேற்றுள்ளார். கடந்த மாதம் 14ம் திகதி நடைபெற்ற தேர்தலில், அச்சமயம் நகர முதல்வராக இருந்த ஜன் றோலன்ட்ஸ் அவர்களை இருபத்தையாயிரத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளால் தோற்கடித்து நகர முதல்வர் பதவியை பாபரா ஹோல் கைப்பற்றியுள்ளார்.


46 வயதான பாபரா ஹோல் ரொறன்ரோவின் இரண்டாவது பெண் மேயர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார். ரொறன்ரோவின் முதலாவது பெண் மேயர் என்ற பெருமைக்குரியவர் இவரிடம் தோல்வி கண்ட ஜன் றோலன்ட்ஸ் (70 வயது) அவர்கள். இதன் மூலம் 1991ம் ஆண்டிலிருந்து ரொறன்ரோவின் மேயர் பதவி பெண்கள் வசமாகியுள்ளது தெரிகின்றது.

வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து, மக்களுக்குத் தொண்டு புரிந்து, மக்கள் பிரதிநிதியாகி, அதிஉயர் பதவியைப் படிப்படியாகக் கைப்பற்றியவர் பாபரா ஹோல் அவர்கள். இவர் 1946ம் ஆண்டு மூன்று பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவதாக ஓட்டாவாவில் பிறந்தார். 1966ம் ஆண்டு விக்டோரியா பல்கலைக் கழகத்தில் மனோவியலிலும் சமூகவியலிலும் பட்டம் பெற்றார். 1967ம் ஆண்டு நோவாஸ்கோஷியாவில் 'இளம் கனடியர்கள்' என்ற அமைப்பில் தொண்டராகப் பணிபுரிந்தார்.

1967ம் ஆண்டிலிருந்து 1969ம் ஆண்டு வரை ரொறன்ரோ வை. எம். சி. ஏ அமைப்பின் வீதிப் பணியாளராகவிரிந்து தமது சமூக சேவையினை பாபரா ஹோல் அவர்கள் ஆரம்பித்தார். 1969-1971ம் ஆண்டுக் காலங்களில் ரொறன்ரோ 'பொயின்பிளாங்க்' மாற்றுத் திட்டப் பாடசாலையின் ஸ்தாபகராகவும், ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். இதன் பின்னர் சில வருடங்கள் கிளீவ்லாண்ட் பிரதேசத்தில் நன்னடத்தை சீர்திருத்த அதிகாரியாகப் பணிபுரிந்தார். 1975ம் ஆண்டு பழைய நகர மண்டலத்தில் உபசாரகராகக் கடமையாற்றினார்.

1975முதல் 1978ம் ஆண்டு வரை ஓஸ்குட் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் கற்றுப் பட்டம் பெற்று 1985ம் ஆண்டு வழக்கறி

ஞராகத் தொழில்புரிய ஆரம்பித்தார். என். டி. பி கட்சியின் ஆதரவாளரான இவர் 1980ம் ஆண்டு நடைபெற்ற ஒன்றாறியோ மாகாண சபைக்கான தேர்தலில் கட்சியின் வேட்பாளராக சென் ஜோர்ஜ் பிரதேசத்துக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்



யினும், அதேயாண்டில் ரொறன்ரோ நகரின் ஏழாம் வட்டாரத்துக்கான (சென் ஜேம்ஸ் ரவுண்) உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

'குட்டி யாழ்ப்பாணம்' என்று அழைக்கப்படும் பார்லிமென்ட்- வெலஸ்லிப் பகுதியை உள்ளடக்கியது சென். ஜேம்ஸ் நகரம் என அழைக்கப்படும் ரொறன்ரோவின் ஏழாம் வட்டாரம். பெருமளவிலான

றஞ்சி

தமிழர்கள் இங்கு வசிப்பதுடன் வாக்காளராகவும் உள்ளனர். இந்த வட்டாரத்தின் பிரதிநிதியாகக் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பாபரா ஹோல் பதவி வகித்துள்ளார்.

தமிழர்களின் நல்ல நண்பரான பாபரா ஹோல், அவர்களது சொந்த நாட்டு அரசியல் பிரச்சனையையும், கனடாவில் தமிழர் சமூகம் எதிர்கொள்ளும் சவால் களையும் நன்குணர்ந்தவர். தமிழர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார். இவர்களது கலை, கலாசாரங்களில் இவர் பெரும் நாட்டம் கொண்டுள்ளதூடன் தமிழர் சமையல் முறைகளில் மிகுந்த விருப்பமும் கொண்டவர்.

தமிழர் தகவல் வாசகர்களுக்கு பாபரா ஹோல் நன்கு பரிச்சயமான ஒருவர். கடந்த முன்று ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் நடைபெறும் (ரொறன்ரோ நகர மண்டலத்தில்) தமிழர் தகவலின் ஆண்டு விழாவில் இவர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

"இந்த ரொறன்ரோ நகர மண்டலம் உங்களுடையது. இங்கு அடிக்கடி நீங்கள் வந்து சபையின் கூட்டங்களைப் பார்வையிட்டு உறுப்பினர்கள் எவ்வாறு உங்களுக்குச் சேவை புரிகின்றார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். அதுமட்டும் போதாது. உங்களில் ஒருவர் இங்கு உறுப்பினராக வந்து அமரவேண்டும். இன்று இங்கு தமிழ் ஒலிப்பது போல என்றும் ஒலிக்க வேண்டும். அந்த நாள் வெகுதூரத்தில் இருக்கக்கூடாது" என்று கடந்த வருடத் தமிழர் தகவல் விழாவில் இவர் பேசியபோது, சபையினரின் கரகோஷம் பல நிமிடங்களுக்கு மண்டலத்தில் நீண்டு ஒலித்ததை மறந்துவிட முடியாது.

கடந்த மாதம் நடைபெற்ற நகர முதல்வர் தேர்தலில் அநேகமான வட்டாரங்களிலும் பாபரா ஹோல் அவர்களுக்குக் கூடுதலான வாக்குகள் கிடைத்தன. பாபரா ஹோல் ஒன்பது ஆண்டுகளாக நகரசபையைப் பிரதிநிதித்துவம் செய்த ஏழாம் வட்டாரமான சென். ஜேம்ஸ் ரவுண் பிரதேசத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் ஏறத்தாழ 70 வீதமானவையும் பாபரா ஹோலுக்கே கிடைத்தமை இங்கு அவருக்குள்ள செல்வாக்கினை நிலை நாட்டுகின்றது.

இவர் என். டி. பி கட்சியைச் சார்ந்தவராயினும் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியினதும் ஆதரவாளராகவல்லாது, சுயேட்சையாளராக நின்றார். இவரை நகர மக்களுக்கு அறிமுகம் செய்யும் முதலாவது பகிரங்க பிரசுரத்தில் லிபரல் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவரும், கன்ஸர்வேடிவ் கட்சி, என். டி. பி கட்சி ஆகியவற்றின் பிரமுகர்களும் இடம்பெற்றிருந்தனர். சூழ் தமிழர்கள் இருவரும் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் மிகவும் நேர்மையானவர்; எதற்கும் அஞ்சாதவர்; மிகமிகத் துணிச்சலானவர் என்று கடந்த ஒரு தசாப்தத்தில் பெயர் பெற்றவர் இவர். இதனால் இவரது ஆட்சிக் காலத்தில் பல முன்னேற்றங்களை ரொறன்ரோ நகரம் காணலாம்.

பல் வைத்திய சேவையின் காப்புறுதித் திட்டத்திலும் புதிய வரிகளைக் கொண்டுவர அரசாங்கம் யோசனை Federal Government's Possible Tax on Dental Plans

கனடிய மத்திய அரசின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகளும் மாற்றங்களும் கொண்டுவரப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. பல்வைத்திய செலவுகளுக்கு ஈடுசெய்யப்படும் பல் காப்புறுதி (Dental Insurance Premium) யும் இந்தப் புதிய வரித்திட்டத்தில் அகப்படும் சாத்தியங்கள் இருப்பதாக பல்வைத்திய சங்கங்கள் அறியவந்துள்ளன. இதனால் கிரமமாகப் பற்சிகிச்சை பெற நாளும் பற்சிகிச்சை இன்சூரன்ஸ் வைத்துள்ள பலரும் பாதிக்கப்படலாம் என்று பல் வைத்திய வட்டாரங்கள் பீதி கொண்டுள்ளன.

இந்த நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாகக் கடந்த நான்கு வருடங்களாகப் பல் வைத்திய வசதிகள் பெருமளவு குறைக்கப்பட்டு வந்துள்ளன. இந்த மாகாணத்தில் கடந்த நான்கு வருடங்களாக நான் பல்வைத்தியராகப் பணிபுரிகின்றேன். இந்தக்காலப் பகுதியில் மக்களுக்குப் பல் வைத்தியம் சம்பந்தமான வெவ்வேறு ஸ்தாபனங்களால் கொடுக்கப்பட்டு வந்த சலுகைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருவதை நான் அவதானித்து வருகிறேன்.

1992ம் ஆண்டு சமூக நலன் பெறுபவர்கள் பெற்று வந்த சலுகைகள் பெருமளவு குறைக்கப்பட்டுத் தற்பொழுது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே உதவி வழங்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.

பலர் தாம் செய்த தொழிலை இழந்ததினால் அத்தொழில் நிலையங்களில் கிடைத்து வந்த பல்வைத்திய காப்புறுதியையும் இழக்க நேரிட்டது. பல ஸ்தாபனங்கள் இல் காப்புறுதிச் சலுகைகளை வருடாவருடம் குறைத்து வருகின்றன. சிகிச்சைச் செலவில் நூறு வீதம் ஈடுசெய் பவர்களுக்கு சில கம்பனிகள் அதனை எண்பது வீதமாகக் குறைத்துள்ளன. Crown & Bridge போன்ற சேவைகளுக்கு சிலருக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்கையில், மேலும், பல் காப்புறுதித் திட்டப்பணமும் ஊழியர்களின் ஊதியத்துடன் சேர்க்கப்பட்டு வரிவிதிக்கப்பட நேரிடின், இதனால் பற்சிகிச்சை இன்சூரன்ஸ் உள்ளவர்கள் மேலும் 200 டாலரிலிருந்து 1000 டாலர்கள் வரை கட்ட வேண்டிய நிலையேற்படலாம்.

இதனால் பற்சிகிச்சை பெறுவதற்குப் பலரும் தயங்கவேண்டியதாகலாம். பலர்

தமக்குத் தேவைப்படும் சிகிச்சைகளைக் காலதாமதம் செய்யலாம். இதனால் அவர்களின் பற்களில் ஏற்படும் சிதைவுகள் மேலும் பாதிக்கப்படும்.

இதற்கு எதிர்மாறாக, மக்களின் பல், வாய், உறுப்புகளின் சுகநிலையை உன்னதமாகச் செய்ய அரசாங்கங்களின் உதவி அவசியமானதாகும். அத்துடன் தொழில் புரியும் அனைவருக்கும் வேலைத்தாபனங்களில் கூட்டு பல்வைத்திய இன்சூரன்ஸ் நியாயமான செலவில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். இதனால் அவர்களது பற்களின் ஆரோக்கியம் பெருகுவதுடன், அவர்களது

டாக்டர் அசண்முகவடிவேல் குடும்ப பல் வைத்தியர்

பங்களிப்பும் ஆற்றலும் வளரும் என்ற உண்மையை அரசும், தொழில் அதிபர்களும் உணரவேண்டும்.

இவ்வாறாக ஊக்குவிப்பு வழங்குவதைத் தவிர்த்து, அதற்கு விரோதமாகப் பல் வைத்திய காப்புறுதிகளிலும் வரிவிதிக்க

The tradition of tax-free, employed paid dental plan premiums has contributed to Canadian having one of the world's highest levels of oral health.

In consultation prior to the February 1994 federal budget, the government revealed its intention to abandon this tradition. Premiums were to be treated as taxable benefits to enrich the tax taken from average employed Canadians. As such, premium paid by employers would be included in an employee's earnings and taxed.

After a protest campaign mounted by Canadian Dental Association and others the government temporarily backed down. But it has not stopped consideration if this new tax initiative.

The federal government is once again gearing up to tax employer-paid dental plan premium. This unnecessary tax will have a negative impact on thousands of people and their standard of their oral health.

முயலும் அரசின் விபர்தமான செயலை பல் வைத்தியர்கள் மட்டுமன்றி தொழில் அதிபர்களும், ஊழியர்களும் மற்றும் பொதுமக்கள் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆட்சேபிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

'கடன் பழு' இருக்கின்ற ஒரே காரணத்தைக் காட்டி வைத்தியச் செலவுகளிலும் அரசு கைவைப்பது புத்திசாலித்தனமானது என்று நிதி அமைச்சர் நினைப்பது மிகவும் கவலைக்கிடமானதாகும்.

இந்த அநியாயமான புதிய வரியை நாம் எல்லோரும் ஒன்றாக எதிர்ப்பதுடன் எமது சமூக ஸ்தாபனங்களும், பத்திரிகைகளும் இதனை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்து புதிய திட்டத்தைக் கைவிடச் செய்ய முன்வரவேண்டும்.

இனி இந்த மாதக் கேள்விகளுக்கு வருவோம்:

கேள்வி: பற்களில் ஈடாட்டம் ஏற்பட்ட பின்னர் அவற்றை முறையான பாதுகாப்பினால் பாதுகாக்க முடியுமா?

பதில்: பழுதடைந்த பற்களைப் பாதுகாப்பது மிகவும் கடினமாகும். இவற்றை நாம் ஒன்றும் செய்ய முடியாது. Hopeless teeth என்று கருதும்பொழுது அவற்றை அகற்ற வேண்டி நேரிடுகிறது. ஏனைய ஈடாட்டம் பற்களை சிகிச்சை மூலமும், நோயாளியின் தீவிர ஓத்துழைப்புக் கிடைக்கும் பட்சத்தில் பாதுகாக்க முடியும் என்பது எனது கருத்து. பற்களை நன்றாக பந்துரிகை கொண்டு, பல் நூல்கொண்டு துப்புரவு செய்யும் முறையை சிகிச்சை பெறுபவர் கடைப்பிடிப்பாராயின் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

கேள்வி: பற்களில் ஈடாட்டம் ஏற்பட முதுமையும் ஓர் ஏதுவாக அமையுமா?

பதில்: நாம் முதுமையடையும்போது எமது பற்களில் பல ஈடாட்டமாகக் காணப்படுவது அவதானிக்கப்படுகின்றது. இது முரசு வியாதிகளாலேயே ஏற்பட்டதாகும். முரசு வியாதிகள் எமது இளவயதிலேயே சிலருக்கு ஆரம்பமாகின்றன. இதையிட்டு நாம் எதுவித சிகிச்சையும் எடுக்க முயற்சிக்காத பட்சத்தில் பல் உறுப்புகள் சிதைவடைந்து அவை ஈடாட்ட ஆரம்பிக்கின்றன.

எனவே இந்த நிலைமை எமக்கு முதுமை ஏற்பட்டதால் உருவானதல்ல. எமக்கேற்பட்ட கவனிப்பற்ற முரசு வியாதிகளாலேயே ஏற்பட்டது என்பதை நாம் உணரவேண்டும்.

தமிழர் வீட்டுச் சமையலின் தனி ரக 'நறுமண' வாசனை உங்கள் "வின்டர்" உடையுடன் வீதிஉலா வருகிறதோ?

வயிறு குமட்டுகிறது; சத்தி வருகிறது; முக்குச் சுளிக்கிறது; அப்பப்பா...!

கண்டாவில் குளிர்/பனிக்காலம் ஆரம்பமாகிவிட்டது. இதனால் வெளியில் செல்லும் வேளைகளில் தலை, காது, கழுத்து ஆகிய அவயவங்களை மூடி மறைக்கும் அணிகளையும், உடம்பைக் குளிர் தாக்காது பாதுகாக்கும் பல்வேறு வகையான மேலங்கிகளையும் பயன்படுத்துவது அவசியமாகும். துணிகள், மிருகங்களின் தோல்கள், மிருகங்களின் மயிர்கள், பதப்படுத்தப்பட்ட இயற்கை/ செயற்கை ரப்பர்கள் போன்றவற்றினால் குளிர்கால ஆடையணிகள் தயாரிக்கப்படுகின்றன.

வீட்டுக்கு வெளியால் செல்லும் போது மட்டுமே இந்த ஆடையணிகளை நாம் அணிகின்றோம். ஆதலால் இவைகளை வீடுகளின் முன்பகுதிகளிலுள்ள குளோசுற்றுக்களில் தொங்கவிடுகின்றோம். இந்த குளோசுற்றுக்கள் அநேகமாக சமையற் பகுதிகள்/குசினிகளுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், குளிர்கால உடைகளை வெளியே அணிந்து செல்லும் போது மிகவும் அவதானமாகக் கவனிக்க வேண்டிய விடயங்கள் பலவுள்ளன.

பொதுவாகத் தமிழர்களது வீடுகளின் சமையல் முறை வித்தியாசமானது. பெருஞ்சீரகம், நற்சீரகம், கடுகு, உள்ளி போன்ற வாசனைத் திரவியங்கள் தமிழர் உணவுகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம். அத்துடன் கறிவேப்பிலை, மல்லி இலை, சரக்குக் கூட்டு போன்றவைளைத் தாளிதம் செய்வதும் தமிழர் வீடுகளில் சர்வசாதாரணமானதாகும்.

இவைதவிர, நண்டு, கணவாய், றால் போன்ற மாமிசக் கறிகளைச் சமையல் செய்யும் போது பல்வேறு விதமான வாசனைகள் கிளம்புகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, மீன், இறைச்சி, கத்தரிக்காய், பப்படம், மோர் மிளகாய், வடகம் போன்றவைகளை எண்ணெயில் பொரிப்பது சகல வீடுகளிலும் தினசரி நடைபெறும் சமாதாரணமாகும். இதனால் எழும்பும் புகையுடன் சேர்ந்த 'மணம்' பல மணித்தியாலங்களுக்கு அழிக்க முடியாதது. பெரும்பாலான 'அபார்ட்மென்ட்' கட்டடங்களில் தமிழர்கள் குடியிருக்கும் அறைகளுக்கு முன்னால் செல்லும்போது நிரந்தரமாகவே இந்த வாசனைகளை நுகரமுடியும். இது பலருக்கும் அனுபவத்தால் ஏற்பட்ட உண்மை. ஒரு பிளேட்டில் வெறும் சோற்றைப் போட்டு, ஏதாவது ஒரு தமிழரின் வீட்டுக்கு முன்னால் சென்று, அங்கிருந்து வரும் கறி வாசனையுடன்

சாப்பிட்டு விடலாம் என்று சிலர் சொல்வதுண்டு.

குளிர்/ பனிக்காலங்களில் (நவம்பர் முதல் மார்ச் மாதங்கள் வரை) இந்த வாசனை வீடுகளில் அதிகமாக இருப்பதற்குக் காரணமுண்டு. இந்தக் காலத்தில் வீடுகளின் ஜன்னல்களைத் திறக்க முடியாது. பல்கணிக்கான கதவுகளைத் திறக்க முடியாது. குளிர் உள்ளே வராது தடுப்பதற்காக இவைகள் நிரந்தரமாக (இந்தக் காலத்தில்) மூடப்பட்டிருக்கும். சில வீடுகளில் இவைகளுக்கு சீல் வைத்து ஒட்டப்பட்டிருக்கும். இதனால் சமையல் புகை வெளியே செல்வதற்கு இடமில்லை.

குளிர் காலமான 'வின்டர்' ஆரம்பமாகிவிட்டது. அத்துடன் சேர்ந்து 'வின்டர்' உடையணிகளுடன் தமிழர்களது சமையலின் நறுமண வாசனையும் வீதிக்கு வர ஆரம்பித்து விட்டது. இதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்கள், முகம் சுளிப்புகள் பற்றிய கட்டுரையொன்று இந்த வருட ஜனவரி மாத இதழில் வெளியாகி பலரதும் வரவேற்றவைப் பெற்றிருந்தது. தமிழர் தகவல் பிரதம ஆசிரியரால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, வாசகர்கள் அனேகரதும் வேண்டு கோளுக்கிணங்க, காலத்தின் தேவை கருதி இங்கு மீண்டும் பிரசுரமாகின்றது.

அதே வேளையில், கடுங்குளிரைத் தடுப்பதற்காக வீடுகளுக்கு மின் சூடு ஏற்றப்பட்டிருக்கும். இதனால் சமையல், தாளிதம், பொரியல் போன்றவைகளால் கிளம்பும் 'ஸ்பீட்' வாசனை வீட்டுக்குள்ளேயே தங்கி நிற்கின்றது. இதனால் குளோசுற்று களுக்குள் நுழையும் புகையுடன் கலந்த 'மணம்', குளிர்கால உடைகளுடன் ஒட்டிக் கொள்ளுகின்றது. இந்த உடைகளில் மடிப்புகள், வெட்டுகள், பொருத்த ல்கள், தொங்கும் பட்டிகள், 'பெல்ட்'டுகள், பொக்கற்றுக்கள் அதிகமாகவிருப்பதாலும், காற்றோட்டமில்லாத குளோசுற்றுக்களுக்குள் நுழையும் சமையல் மணம், குளிர்கால உடையணிகளுக்குள் புகுந்து, அப்படியே படிந்து விடுகின்றது. வீட்டுக்குள் அதே வாசனையுடன் இரண்டறக் கலந்து நாளும் வாழுவதால், இந்த உடையணிகளிலிருந்து எழும்பும் 'மணத்தினை' எம்மால் உணர முடியாது. ஆனால் வெளியே குளிர்கால ஆடைகளை அணிந்து செல்லும் போது

மற்றவர்களுக்கு இந்த 'மணம்' மூக்கைச் சுழிக்க வைக்கின்றது.

பஸ்களிலும் ரயில்களிலும் நாம் பயணம் செய்யும் போது, இந்த 'மணம்' வெள்ளையர்களுக்கு மட்டுமன்றி, சில வேளை மற்றைய தமிழர்களுக்கும் கூட அருவருப்பையும், சில சமயம் வயிற்றைக் குமட்டிக் கொண்டு சத்தி யெடுக்க வேண்டும் போலவும் வருகின்றது. சில வெள்ளையர்கள் இவ்வேளைகளில் படுதூஷண வார்த்தைகளால் சிலரை ஏசியமுள்ளனர். முக்கியமாக இந்த ஆடையணிகளுடன் சில அலுவலகங்களுக்குள், அல்லது பாடசாலைகளுக்குள் நுழையும்போது சமையல், பொரியல் மணம் 'குபுக்'கென முகத்தில் அடக்கின்றது. பலரும் இவ் வேளையில் முகத்தைச் சுளித்துக் கொள்கின்றனர். இதனால் சில முக்கியமான காரியங்களைச் சாதகமாக முடித்துக் கொள்ளமுடியாத நெருக்கடியும் கூட ஏற்படுவதுண்டு. அலுவலக ஊழியர்கள் இவ்வாறான வேளைகளில் முகம் கொடுத்துக் கதைக்காது, விரைவாகவே விடயத்தை முடித்து விட்டு ஆட்களை வெளியேற்றி விடுகின்றனர். கணிசமான தமிழர்களின் குளிர்கால ஆடையணிகளில் இந்த 'மணம்' வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தடுப்பதற்குப் பல வழிகள் உண்டு. குளோசுற்றுக்களுக்குள் தூவுவதற்கு என்று சில வாசனையான மருந்துகள் உண்டு. விசேஷமான சுகந்த வாசனைகளைப் பரப்புவதற்கு என்று சில பவுடர்கள் விற்பனையாகின்றன. கட்டிடத் தொங்கவிடுவதற்கென்று சில வாசனைக் கட்டிகளும் கடைகளில் உண்டு. அத்துடன் உடைகளுக்கு ஸ்பிரே (spray) செய்வதற்கென்றும் சில வாசனை டப்பாக்கள் உண்டு. வெளியே பறப்பும்போது குளிர்கால ஆடையணிகளுக்கு இவைகளை ஸ்பிரே செய்வது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் கறிவாசனையை அழிப்பதுடன், ஆடைகளிலிருந்து நறுமணமும் கிடைக்கின்றது.

இவை எல்லாவற்றையும் விட மேலான ஒன்றுண்டு. இயலுமானவரை, எண்ணெய் வகைகளைப் பயன்படுத்துவது, தாளிப்பது, பொரிப்பது போன்றவைகளைத் தவிர்ப்பதாகும். இதன்மூலம், உடைகளினால் சுமந்து செல்லப்படும் மணத்தைத் தடுப்பதுடன் மட்டுமல்லாது, பல நோய்களிலிருந்து உடலையும் காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

மாணவர் ஆங்கிலத் திறமை குறைந்துள்ளதற்கு புலம்பெயர்ந்தவர்களே காரணம் என்பது தவறு! English Literacy Test for Grade Nine Students

இந்த வருடம் உங்கள் பிள்ளைகள் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கின்றாரா களெனின் அவர்களது படசாலையிலிருந்து இது வரையில் உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கலாம். உங்கள் பிள்ளையினுடைய ஆங்கில எழுத்தறிவு, வாசித்தல் பற்றிய மதிப்பீடு ஒன்று நடைபெறவுள்ளதாக இக்கடிதம் அறிவுறுத்தியிருக்கும். இது ஒன்றாறியோ மாநிலத்து அனைத்து ஒன்பதாம் தர மாணவர்களுக்கும் அமைத்து ஒரு பொதுவான நியமப் பரீட்சையாகும். பிள்ளைகளின் ஆங்கில எழுத்தறிவு, வாசித்தல் திறன் பற்றிய மதிப்பீடுகள் செய்து தேவையான தகவல்களை பெற்று பிள்ளையின் கல்வி முன்னேற்றத்துக்கு பெற்றாரும், ஆசிரியர்களும் பாடசாலையும் எந்த விதத்திலே உதவமுடியும் என்பதைத் தெரிந்து கொள்ளவே நடத்தப்படுகின்றது என்று கல்வி வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தப் பரீட்சை மாகாண ரீதியாக அமையும் நியமப் பரீட்சையாக அமைவதாலே உங்கள் பிள்ளை ஒன்பதாம் தரத்திலே ESL வகுப்பில் இருப்பாரானால் அவரை முழுப் பரீட்சைக்கும் தோற்றுவதற்கு ஆசிரியர்கள் விடாமலும் இருக்கலாம். இதனையிட்டு நீங்கள் கவலையடையத் தேவையில்லை. மாணவர்களது முழுமையான வருடத் தேர்ச்சிப் பெறுபேறுகளுக்கும் இந்தப் பரீட்சைக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை. வருட முடிவில் அல்லது தவணை இறுதியில் நடைபெறும் நீங்கள் பெறுகின்ற மாணவர் தேர்ச்சி அறிக்கைகளில் காணப்படும் புள்ளிகளுக்கோ குறியீடுகளுக்கோ இந்தப் பரீட்சை எந்தவிதமான காரணமாகவும் அமையாது. அவை பாடசாலை மட்டத்திலே நடைபெறுகின்ற பரீட்சைகள், மதிப்பீடுகளில்தான் பிரதிபலிக்கும்.

இந்தப் பரீட்சை சென்ற வருடத்திலேயும் நடைபெற்றது. இரண்டு மூன்று வாரங்களில் கற்பித்து அதன்பின் அப்பகுதியில் மாத்திரமே பரீட்சிக்கின்ற வித்தியாசமான முறையில் அமைந்த நியமப் பரீட்சையாக இது விளங்கும். 'செயின்லர்' முறைப் பாடசாலைகளில் ஏப்ரல் மாதம் வரையிலும் முழுவருடப் பாடசாலைகளில் பெப்ரவரி மாதம் வரையிலும் இப்பரீட்சைக்குரிய காலமாகும்.

சென்ற வருடம் இந்த மாநிலத்து ஆங்கில, பிரெஞ்சுப் பாடசாலைகளிலிருந்து 130000 தொகையுள்ள ஒன்பதாம் தர மாணவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றினார்கள். பெறுபேறுகள் ஆறு தரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஆங்கில மூலம் கல்வி புகட்டும் பாடசாலைகளில் பெறுபேறுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

சென்ற வருடம் நடைபெற்ற இந்தப் பரீட்சைக்கு ஒன்றாறியோ கல்வி அமைச்சு செலவு செய்த தொகை இருபத்தியைந்து லட்சம் டாலர்கள். சிறப்பாகப் பயிற்றப்பட்ட ஆசிரியர்களால் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. பரீட்சையின் பெறுபேறுகள் பற்றி மாகாண கல்வி அமைச்சரும், பிரதமரும் வெவ்வேறான எதிர்க்கருத்துகளைத் தெரிவித்திருப்பது ஆச்சரியமே. "பெறுபேறுகள் உற்சாகம் ஊட்டுகின்றன. எமது மாணவர்கள் இடைநிலைக் கல்வி கற்பதற்கு ஆரம்பிக்கின்றபோது அவர்களுக்குத் தேவையான அறிவினைப் பாடசாலைகள் வழங்கியுள்ளன என்பதை அறியும்போது சந்தோஷமாகவுள்ளது" என்கிறார் மாகாண கல்வி அமைச்சர் கௌரவ டேவிட் குக் அவர்கள்.

"பெற்றோர்கள் பிள்ளைகளினுடைய பெறுபேறுகளைக் கண்டு ஆனந்த பரவசம் அடையத் தேவையில்லை. எனது பிள்ளை 'னி' எடுத்துள்ளார். ஏனைய பிள்ளைகளைப் போன்று சித்தியடைந்துள்ளார் எனக் கூறிச் சந்தோஷமடைவதில் அர்த்தமில்லை. நாம் உயர்ந்த தராதரங்களைக் குறிவைத்து

பொ. கனகசபாபதி மகாஜனா முன்னாள் அதிபர்

அவற்றை எட்ட முயலவேண்டும். சித்தியின்மை தவிர்க்கப்பட வேண்டும் எனக்கருதப்படாது, அது பாடசாலை முறையில் இன்றியமையாதது என எண்ணப்பட்டு பாடசாலைகள் உயர்ந்த தராதரங்களை வகுத்து அவற்றை எய்த முயல் வேண்டும்" என்கிறார் ஒன்றாறியோ மாகாண முதலமைச்சர் பொப் ரே அவர்கள்.

பிரதமரின் கூற்று யதார்த்தமானது. பாடசாலையில் கல்விகற்கும் மூன்று பிள்ளைகளினுடைய தந்தையான முதலவர் இங்கு ஒரு தந்தைக்குரிய விசாரத்தையே பிரதிபலிக்கின்றார். அவர் மறைமுகமாகக் கல்வி அமைச்சரைச் சாடியுள்ளார் போலவே தெரிகின்றது.

சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் அவ்வருடத்தில் பன்னிரண்டாம் தர விஷேட தர வகுப்புகளிலே (Advanced grade) உள்ள மாணவர்களின் ஆங்கிலக் கல்வி அறிவுப் பரீட்சை முடிவுகள் வெளிவந்தன. அப்பெறுபேறுகள் மிகவும் விரக்திதரக் கூடியவைகளாகவே அமைந்தன. அந்த மாணவர்களின் பெறுபேறுகளும் ஆறு படி நிலைகளிலேயே தரம் பிரிக்கப்பட்டன. அதன்பின் தரங்கள் 4,5,6 மாத்திரமே எதிர்பார்க்கப்படும் தகுதிப் படிக்களாகக்

கருதப்பட்டன. தரங்கள் 1,2,3 ஆகியவை எதிர்பார்க்கும் தரங்களுக்குக் குறைந்தவையாகக் கணிக்கப்பட்டன. பெறுபேறுகளை அலசிப்பார்த்த பொழுது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களிலே மூன்றில் ஒரு பகுதியினர் அவர்கள் கற்கின்ற வகுப்புக்குரிய எழுத்து, வாசிப்புத் திறன் ஆகியவை அற்றவர்களாகவே கணிக்கப்பட்டனர். இந்தப் பெறுபேறுகளைக் கண்ணுற்ற கல்வியமைச்சர் விரக்தியுடன் "படுமோசமான பெறுபேறுகள் இல்லை. ஆனால் போதுமானதாக இல்லை" எனக்கூறிச் சுதாகரித்து விட்டார்.

நீண்ட காலமாகவே பெற்றார்கள் தமது பிள்ளைகளின் கல்வி அறிவு பற்றிய விசாரங்களைப் பல்வேறு ரூபங்களில் வெளிப்படுத்தினர். ஒரு நியமப் பரீட்சை வைக்க வேண்டியதன் அவசியத்தை பலமுறை வற்புறுத்தி வந்தனர். பெற்றாரின் வற்புறுத்தலை ஓரளவாவது ஈடுசெய்ய வேண்டுமென்றதாலேயே கல்வி அமைச்சு சென்ற வருடம் ஆங்கில நியமப் பரீட்சை ஒன்றினை நடத்த முன்வந்தது. 12ம் தர ஆங்கிலக் கல்வி அறிவுப் பரீட்சையின் பெறுபேறுகள் கல்வி அமைச்சர் டேவிட் குக்கின் வயிற்றினுள் பூச்சி விராண்டவைத்தது. "குளிக்கப் போய் சேறு பூசிய" கதை போல பெறுபேறுகள் அமையப் போகின்றனவே என்பயந்த அமைச்சருக்கு உடனடியாகச் செய்யக்கூடியதாகவிருந்தது ஒன்று தான். ஒன்பதாம் தர மாணவர் ஆங்கிலக் கல்வி அறிவு எதிர்பார்க்கும் தரத்தின் படிக்களைக் கொஞ்சம் கீழே இறக்கிவிட்டார்.

அமைச்சர் செய்த கைங்கரியத்தால் 3,4,5,6ம் படிநிலைகள் எதிர்பார்க்கும் திறன், தர நிலைகளாக்கப்பட்டன. ஆசிரிய வட்டாரத்துக்கும் இது மகிழ்ச்சியே. எனவே அவர்கள் முச்சு விடவில்லை. அவர்களும் தங்கள் கற்பித்தல் திறமையை மெச்சத் தொடங்கி விட்டனர். உண்மையிலேயே 4,5,6ம் படிநிலைகளே மாணவரிடம் எதிர்பார்க்கும் தரமெனக் கணிக்கப்படுவதாக இருந்தால், 9ம் தரத்திலே சென்ற ஆண்டு கல்விகற்ற 59 வீதமான மாணவர்கள் அவர்கள் வகுப்புக்குரிய ஆங்கிலக் கல்வி அறிவில் (வாசிப்பு, எழுத்து) தரமற்றவர்களாகவே கணிக்கப்படுவர். இந்தத் தில்லுமுல்லு பெற்றார்களைச் சென்றடையாமையால், அவர்கள் பெறுபேறுகளின் அடிப்படையில் திருப்தி அடைந்திருக்கலாம். ஆனால் முதலமைச்சருக்கு முழுவிடயமும் தெரிந்தமையினாலேயே மேற்படி பரீட்சை பற்றிய தமது கருத்தை அவர் கூறநேர்ந்தது.

(27ம் பக்கம் பார்க்க)

Accepted on Compassionate Grounds: An Admission Profile of Tamil Immigrants in Canada

Since its founding as colony, Canada has traditionally been a haven for immigrants and refugees. Successive waves of immigrants have been of different national persuasions, notably French, British, Irish, Chinese, Germans, Ukrainians, Italians and Hungarians refugees from the 1956 revolution.

Most migrants to Canada, except for the stringently controlled Chinese labour admissions, were coming from Europe until the implementation of a nonracial immigration policy by the Pearson government in 1967. This policy, coupled with the introduction of bilingual and multicultural policies of the early 1970s, paved the way for significant migration from non-traditional source countries. Concurrent with these policies has been the opening of Canada's door for refugees from non-European sources, beginning with the admission of Ugandan Asian refugees in 1973, followed by a trickling of Latin American refugees that began with Chilean refugees, and the acceptance of Vietnamese "boat people" in the late 1970s.

Most were admitted into the country under ongoing and or special administrative procedures. But a new phenomenon emerged since the early 1980s, whereby refugees from tyrannical regimes and ethnic conflicts would turn up at a Canadian port of entry and ask for asylum. As a result of these admissions on compassionate grounds, there emerged in the last decade a few sizable new communities in Canada, such as that of the Tamils of Sri Lanka, Iranians, Afghans, Ethiopians, Somalis and Salvadoreans.

A significant feature of these communities is that their admissions were fuelled by inland landings, and have been almost entirely based on some form of compassionate grounds, such as convention refugees, backlog clearance designated class members, their families or assisted relatives, or even independent immigrants that emerged during the administrative review of the refugee claimants backlog (ADR) in 1986-87.

The following is a quantitative analytical profile of the Canadian Tamil community - the largest group in this category - that has grown to 73,000 in 1994 from a meagre population of about 400 families merely a decade ago. The analysis is based on the landing period of migrants from Sri Lanka.

Early migration from Sri Lanka:

Sri Lankan migration to Canada began in the

early 1960s with the admission, principally, of Eurasian (mixed race) population known as burgers, who conformed to the Canadian immigrant selection criteria at that time. The English-educated population began their move from Sri Lanka (or Ceylon as it was known before 1972) to the U.K., Australia, and Canada following the introduction of Sinhala as the only official language in 1956. Some 500 Ceylonese had been admitted by the time Canada moved to nonracial selection of immigrants in 1967. Thereafter, the Sinhalese, Tamil and other communities began to immigrate to Canada; they were mostly professionals arrived via England after completing their studies in that country. By 1973, there were a total of 1,747 landings. When the major communal upheaval broke out in Sri Lanka in July 1983, a total of 4,373 Sri Lankans - of which an estimated 30 percent were Tamils - had been admitted to Canada.

Arul S. Aruliah
Managing Editor, 'Refuge'

Admission to Canada from 1983

Admissions of Sri Lankan citizens to Canada between 1964-93 are shown on a logarithmic scale in Figure 1 (This appeared in the November 1994 issue of the Tamils' Information). Of the total population of 51,631 persons admitted by 1993, about 95 percent of the landings took place in the last ten years in four identifiable stages, which correspond to the introduction of the special program for Sri Lanka in 1983, the ADR program in 1986, the refugee backlog clearance designated class program in 1988, and the determination of convention refugee status under Bill C-55 by the newly instituted Immigration and Refugee Board (IRB), from 1989.

Introduction of the special program for Sri Lanka:

Following the communal riots that began in Colombo in July 1983, Immigration Minister John Roberts, on the recommendation of his senior advisors, introduced special relief measures for the affected people of Sri Lanka. The program came in response to the representations made by an active and closely knit group of the Toronto Sri Lankan Tamil Community, with the assistance of church groups in Toronto, and organised by the Tamil Eelam Society of Canada.

This program introduced in September 1983, allowed the Sri Lankan refugee claimants, students, and visitors, who were in Canada at that time, to apply for landing from inside Canada; imposed a moratorium on removals to Sri Lanka; allowed eligible residents to sponsor affected relatives under relaxed selection criteria; and authorised the issue of Minister's permits for those persons whose lives were deemed to be in danger. The program became the most effective source of protection for the affected population. Concurrently, however, the Government imposed visa requirements on Sri Lankan nationals.

The refugee claimants who arrived after the program date were assessed according to the normal determination method by the Refugee Status Advisory Committee (RSAC). However, the Singh decision by the Supreme Court, on April 4, 1985, contributed significantly to the refugee backlog. Community activists, supported by church and academic leaders, lobbied for the inclusion of Sri Lankan in the B1 list of countries, which would enable immigration officers to issue a minister's permit, instead of routing the claimants through the RSAC paper review process. The so-called B1 list consisted of countries of the former Soviet Bloc, and some Latin American, and South East Asian countries. At a meeting held in Toronto in April 1986 with the Minister of State (Immigration) Walter McLean, community activists expressed the view that Tamil claimants were being "miscategorized". Commenting on the effect of reasoned lobbying, Professor Howard Adelman notes that "the incentive to fulfill these moral obligations (of not returning claimants to country of alleged persecution) is helped by the fact that... the Tamil community... provide(s) a small but forceful lobby on (their) behalf.. " (Adelman et al, 1994). In May, 1986 the Minister announced an administrative program for refugee claims clearance pursuant to the Supreme Court ruling and, at the same time, the B1 countries list was updated to include Sri Lanka.

Landings under the ADR program: The second wave landings took place under this program in 1986-87. This program effectively sidestepped the refugee claims, and assessed the applicants of economic adaptability. Except for a very few cases in which claimants were dependent on social assistance, about 4,500 applicants - almost all the
(contd Page: 23)

வேலைபுரியும் இடத்தில் 'நலன்களில் முரண்படுதல்' வேலைநீக்கத்துக்கு நியாயமான காரணமாக அமைகிறது Employee Firings - Workplace Law

வேலைத்தலமொன்றில் கடமைபுரியும் ஊழியர்கள் பலவிதமான திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள். தொழிலாளரோ அல்லது தொழில் தருநரோ அவற்றைத் திருட்டு என்று உணராதவிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. இதனால், திருட்டு ஒன்றின் காரணமாக மேற்கொள்ளப்படும் வேலைநீக்கம் ஒரு வேலைத் தலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளிலேயே பெரும்பாலும் தங்கியுள்ளது.

முன்னைய கட்டுரைகளில் திருட்டு, மோசடி போன்ற குற்றங்களுக்காக வேலைநீக்கங்கள் பற்றி ஆராய்ந்திருந்தோம். அண்மையில் நடந்த ஒரு துக்ககரமான சம்பவம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். பியர் குடியானத்துக்குப் பெயர்போன மொல்சன் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அங்கு வைக்கப்பட்டிருந்த பசனையில் சிறிதைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த ஊழியர் வேலைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இதனைக் கண்டித்து அங்கு கடமைபுரியும் மற்றைய ஊழியர்கள் உத்தியோகபூர்வமற்ற வேலைநிறுத்தமொன்றினை மேற்கொண்டார்கள். பசனையை எடுத்தது திருட்டாகக் கருதப்பட்டதன்பேரில் இந்த வேலைநீக்கத்தை எதிர்த்து வாதிட எவராலும் முடியாது போய்விட்டது. இதனால் கடைசியில் அந்த ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.

பல ஊழியர்கள் தங்கள் காரியாலயங்களில் பேனா, பென்ஸில், காதிதங்களை எடுப்பது போன்று, காரியாலய தபால் மீட்டரைப் பாவித்து தமது சொந்தக் கடிதங்களை அனுப்புவதுடன், பத்திரங்களைப் பிரதி செய்யும் இயந்திரங்களைப் பயன்படுத்தித் தங்களின் தேவைகளையும் நிறைவு செய்கின்றனர். தொழில் தருநரின் சம்மதமின்றி அவரின் உடைமைகளைப் பாவிப்பது திருட்டு என்றே கணிக்கப்பட்டாலும், அந்தத் தொழிலகத்தில் அதுவரை காலமும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையை ஒட்டியே, ஊழியர் மீது நடவடிக்கை எடுத்தல் தங்கியிருக்கின்றது.

ஊழியர் திருட்டின் இன்னொரு பாரதாரமான பகுதி வெகுமதி பெறுதல் ஆகும். கொள்வனவு உத்தியோகஸ்தர்களாகப் பணிபுரிபவர்களை, தங்கள் நிறுவனத் தயாரிப்புகளையே கொள்முதல் செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு தயாரிப்பு நிறுவனங்கள் வெகுமதி வழங்கி வருகின்றன. இந்த ரீதியில் வெகுமதி பெறுதல் குற்றமாகவே கருதப்படுகின்றது. பெறுமதி கூடிய நத்தார் பரிசுகளை ஏற்றுக்கொள்ளுதலானது அந்தந்த வேலைத் தலங்களின் கொள்கைகளை அடிப்படையில் குற்றமாகக் கருதப்படும்.

ஆனால் ஒரு பெட்டி சொக்கலேட்டுகளை நத்தார் பரிசாகப் பெறுதல் குற்றமாகக் கருதப்பட மாட்டாது. பணமாக நூறு டாலர்களை எவரிடமாவது நத்தார் பரிசாகப் பெறுவது குற்றமேயாகும். இந்த வெகுமதிகளைப் பெறுவதன் மூலம் ஒரு கொள்வனவு உத்தியோகஸ்தர் மேற்படி நிறுவனத்திலே கொள்வனவு செய்யத் தூண்டப்படுவாரானால் அது குற்றமாகும்.

இதேபோன்று கொள்வனவு உத்தியோகஸ்தர் ஒருவர் ஒரு நிறுவனத்துடன் தனிப்பட்ட தொடர்பு காரணமாக கூடிய பெறுமதிக்கோ அன்றி குறைந்த தரமுள்ள பொருளையோ கொள்வனவு செய்வாரேயானால் அதுவும் குற்றமே. ஆனால் தொழில் தருநரின் நலன்களை வேண்டுமென்றே உதாசீனம் செய்ததாக நிரூபிக்கப்பட்டாலன்றி, இக் காரணத்துக்காக ஒருவரை வேலை நீக்கம் செய்யமுடியாது.

இப்படியான சந்தர்ப்பங்களில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமோ அல்லது வேறு வேறுவேறான கடமைகளைக் கொண்ட பதவிகளுக்குக் காலத்துக்குக்

தென்புலோலியூர் எஸ். கிருஷ்ணலிங்கம்

காலம் மாற்றுவதன் மூலமோ குறிப்பிட்ட நிறுவனங்களுடனான தொடர்புகளைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகளையே தொழில் தருநரால் எடுக்க முடியும்.

நிறுவனமொன்றில் கடமைபுரியும் ஒருவர், தனது நிறுவனத்துக்குக் கிடைத்த வேலைக் கட்டளைகளை இன்னொரு நிறுவனத்துக்கோ அல்லது தனிப்பட்ட முறையில் தமக்கோ மாற்றிக் கொள்ளுதல் வேலை நீக்கம் செய்யப்படக்கூடிய ஒரு காரணமாகும். இதன் காரணமாக, ஒரு நிறுவனத்தில் தனது வேலையை நிறைவேற்றிக்கொண்டு செல்லும் ஒரு வாடிக்கையாளரை அதன் பின்னர் தனிப்பட்ட முறையில் ஒரு ஊழியர் அணுகுவது பல நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கும் ஒருபடி மேலாக, சிரேஷ்ட முகாமத்துவப் பதவி வகித்த ஒருவர் தாம் ஒரு நிறுவனத்தைவிட்டு விலகிய பின்பும் கூட, தாம் முன்னர் பதவி வகித்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவரை அல்லது அவரின் வர்த்தகத் தொடர்புகளை - அப்படியான ஒரு ஒப்பந்தம் அவர்களுக்குள் இருந்திருந்தாலும் கூட - கவர்தலோ அல்லது பெறுமுயற்சித் தலோ தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், தமது நிறுவனத்தில் கடமைபுரியும்

ஒருஊழியர், தாம் தனிப்பட்ட முறையில் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்திடமிருந்தோ அல்லது தனிப்பட்டவர்களிடமிருந்தோ பொருட்களையோ சேவைகளையோ பெறுவதை அநேகமான நிறுவனங்கள் தடை செய்கின்றன. அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

பாரிய நிறுவனமொன்றின் மனிதவளப் பகுதியின் பொறுப்பதிகாரி, வேலை வாய்ப்பு ஏஜன்ஸி ஒன்றையும் வைத்திருந்தார். பின்னர், தாம் தொழில்புரியும் நிறுவனத்துக்குத் தேவையான வேலையாட்களை தமது வேலைவாய்ப்பு ஏஜன்ஸி ஊடாகவே பெற்றுக்கொண்டார். குறிப்பிட்ட வேலை வாய்ப்பு ஏஜன்ஸியின் உரிமையாளர் இவரது மனைவி என்பதும், இவரது மனைவியின் கணியப் பெயரிலேயே குறிப்பிட்ட ஏஜன்ஸி பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதும் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளருக்குத் தெரிய வந்த போது, மனிதவளப் பொறுப்பதிகாரி அந்தப் பதவியில் இருக்கவில்லை.

திருட்டு, மோசடி போன்ற குற்றங்களுக்கு வேலை நீக்க உத்தரவு வழங்கப்படுவது போல, வேலை நீக்க உத்தரவு வழங்கப்படக்கூடிய அடுத்த நிச்சயமான காரணி 'நலன்களில் முரண்படுதல்' ஆகும். ஒரு ஊழியர் தமது வியாபார நலன்களுக்கு முரண்படான நலன்களைக் கொண்டிருப்பாரானால் அந்த நடவடிக்கை அந்த ஊழியரின் வேலைநீக்கத்துக்கே இட்டுச் செல்லும்.

நிறுவனமொன்றில் கடமைபுரியும் ஒரு ஊழியர், அந்த நிறுவனத்தின் வழங்குனர் ஒருவருடனோ அல்லது வாடிக்கையாளர் ஒருவருடனோ, நிறுவனத்துக்கும் அவர்களுக்கும் குமுள்ள அதே வியாபாரத் தொடர்புகளைக் கொண்டிருப்பாரானால், அந்த ஊழியர் தாம் கடமைபுரியும் நிறுவனத்தின் அதே வியாபாரத் தொடர்புகளைக் கொண்டு இயங்குவதன் மூலம் நிறுவனத்திற்குள்ளேயே இருந்து கொண்டு அதே நிறுவனத்துக்குப் போட்டியாளராகிறார்.

இதே போன்று ஒரு ஊழியர் தாம் கடமைபுரியும் நிறுவனத்தின் போட்டி நிறுவனம் ஒன்றில் ஏதாவது வியாபாரத் தொடர்புகளை தனிப்பட்ட ரீதியில் வைத்திருப்பாராகிலும் அதுவும் நிறுவனத்தின் நலன்களில் முரண்படுவதாகவே கருதப்படும். போட்டி நிறுவனத்துடன் ஊழியர் தொடர்புகளைக் கொண்டிருக்கும்போது, ஒரு நிறுவனத்தின் வெற்றியின் ரகசியங்கள் மற்றைய நிறுவனங்களுக்கு இலகுவில் சென்றடையக்கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

மனித உரிமைகள் தினம் டிசம்பர் மாதம் பத்தாம் திகதி: 46 வருடத்தில் 'உரிமைகள் சாஸனம்' சாதித்தது என்ன? Human Rights Day - December 10

இந்த மாதம் பத்தாம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். 1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் திகதி உலக மனித உரிமைகள் சாஸனம் பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து வருடாவருடம் டிசம்பர் மாதம் பத்தாம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்றைய தினம் உலகின் பல நாடுகளிலுமுள்ள மனித உரிமை நிறுவனங்களினாலும் மற்றும் சமூக அரசியல் ஸ்தாபனங்களினாலும் மனித உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சிகளும் வைபவங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மனித உரிமைகள் என்றால் என்ன? அவை ஏன் பேணப்பட வேண்டும்? அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பன பற்றிய கருத்துக்கள் நீண்டகால அடிப்படையில் ஆராயப்பட்டு வருகின்றன. தற்போதைய சமூக, பொருளாதார, அரசியல், சித்தாந்தங்கள் ஜனநாயக பாரம்பரியங்களின் வளர்ச்சி பெற்ற தன்மைக்கு ஏற்ப மனித உரிமைகள் பற்றிய கருத்துகள் மிகவும் பரந்துபட்ட அளவில் விரிவாக விளக்கம் பெற்றுள்ளன.

மனித உரிமைகள் பற்றிய ஆரம்பகாலக் கருத்துகள் மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இறைவன் முன்னால் அனைத்து உயிர்களும் சமம் என்ற கருத்தின் அடிப்படையில் அவற்றுக்கான உரிமைகளும் சுதந்திரங்களும் சமம் என விளக்கம் அளிக்கப்பட்டது.

பதினெட்டாம் நூற்றாண்டில் மனித உரிமைகள் பற்றிய கருத்துகள் சமூக பொருளாதார மாற்றங்களுக்கேற்ப நவீன முறையில் வெளியிடப்பட்டன. குறிப்பாக பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சி, அரசியல் துறையில் ஏற்பட்ட 1776ம் ஆண்டு அமெரிக்க சுதந்திரப் பிரகடனம், 1978ம் ஆண்டின் பிரான்ஸியப் புரட்சி என்பவற்றையடுத்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கருத்துக்களை மையமாக வைத்து மனித உரிமைகள் பற்றிய கருத்துகள் வெளியிடப்பட்டன.

இருபதாம் நூற்றாண்டில் மனித உரிமைகள் பற்றிய கருத்துகள் மேலும் கூர்மையடைந்தன. குறிப்பாக முதலாம் உலகப்போர் (1914-1918) இரண்டாம் உலகப் போர் (1939-1945) என்பவற்றையடுத்து பல நாடுகள் போர்கள் தவிர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், மனித உரிமைகள் பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும்

வலியுறுத்துவதில் ஒன்றுபட்டு நின்றன.

இத்தகைய சூழ்நிலையில் உலகின் பல நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையினால் மனித உரிமைகள் மீதான ஆணைக்குழு ஒன்று 1946ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின்மூலமே 1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் திகதி சர்வதேச மனித உரிமைகள் சாஸனம் பிரகடனஞ் செய்யப்பட்டது.

மனித உரிமைக்குக் கூடிய முக்கியத்துவம் வழங்கும் நாடாக அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, ஐப்பான் ஆகியன விளங்குகின்றன எனவும், கம்யூனிஸ நாடுகளிலும் வளர்முக அல்லது மூன்றாம் உலக நாடுகளிலும் மனித உரிமைகளுக்கு அதிகம் மதிப்பளிக்கப்படுவதில்லை எனவும், மேலும் பல ஆசிய நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களைப் பெற முடிவதில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்

வே.விவேகானந்தன் பி.ஏ (சிறப்பு) இலங்கை

மீதான ஆணைக்குழு அவ்வப்போது வெளியிட்டுவரும் அறிக்கைகளிலிருந்து அறியக்கூடியதாகவிருக்கின்றது.

காரணமின்றிக் கைது செய்தல், கால வரையின்றிச் சிறையில் வைத்திருத்தல், திடீரெனக் காணாமல் போதல், சித்திரவதை செய்தல் போன்ற மனித உரிமை மீறல்கள் மனித உரிமைகள் நிறுவனங்களினாலும் மனித உரிமைக்கு மதிப்பளிக்கும் நாடுகளினாலும் வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றன.

மனித உரிமை மீறல்கள் அதிகமாகக் காணப்படும் நாடுகளின் பட்டியல் ஒன்றை கனடிய அரசு அந்தந்த வேளைகளில் 'கறுப்புப் பட்டியல்' என்ற பெயரில் தயாரித்து வருகின்றது. 1986ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலில் இலங்கை உட்பட பதினெட்டு நாடுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. 1989ம் ஆண்டு இந்தப் பட்டியல் திருத்தியமைக்கப்பட்டபோது இலங்கை உட்பட எட்டு நாடுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. மேற்படி நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கனடிய அரசும், மனித உரிமை நிறுவனங்களும் மற்றும் குறிப்பிட்ட இனங்களைச் சார்ந்த பொது அமைப்புகளும் பல வழிகளாலும் அழுத்தங்களைப்


பிரயோகித்து வருகின்றன. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், அரசியல் போக்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து கனடிய அரசும், செய்தித் தொடர்புச் சாதனங்களும் உன்னிப்பாகக் கவனித்து வருவதற்குக் காரணமில்லாமல்லை. இலங்கைக்கு வெளியே இலங்கையர்கள் அகதிகளாக அதிக அளவில் குடியேறியுள்ள நாடு கனடாவாகும். மறுபுறம், சமூக பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு என வருடாவருடம் சராசரி பதினொரு மில்லியன் டாலர்களை கனடிய அரசு இலங்கைக்கு வழங்கி வருகின்றது.

உலக நாடுகளில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் ஸ்தாபனங்களுள் சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) மிகவும் பலம்வாய்ந்த நிறுவனமாகும். உலக நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தவோ, தடுத்து நிறுத்தவோ இதற்குச் சக்தி இல்லாவிடினும், இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தும் வெளியிட்டும் வருவதன் மூலம் மனித உரிமைகளை மீறும் நாடுகளை உலக நாடுகளின் முன் தலை குனிய வைக்கும் சக்தி இதற்குண்டு. இது பல சந்தர்ப்பங்களில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வெளியிட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.




மனித உரிமைகளின் முக்கியத்துவம் கருதி வளர்ச்சியடைந்த நாடுகள் முதல் வளர்முக நாடுகள் வரை பெரும்பாலான நாடுகள் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான விதிகளை தமது அரசியல் யாப்புடன் இணைத்துள்ளன. மேலும், காலத்துக்குக் காலம் பல புதிய உபவிதிகளையும் இணைத்து வருகின்றன. கனடிய அரசியல் யாப்பில் 1960ம் ஆண்டிலும், 1977ம் ஆண்டிலும், 1982ம் ஆண்டிலும் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டன. இவற்றின் பிரகாரம் இனம், நிறம், தேசியம், வயது, பால், மதம், குடியியல் நிலை, குடும்ப நிலை, அங்கவீணம் என்பன போன்ற பத்து அடிப்படை அம்சங்களின் அடிப்படையில் பாடுபாடு காட்டுதல் (Discrimination) சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறே அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் சட்ட ரீதியாக (தொடர்ச்சி 25ம் பக்கம்)




மண்டபம் நிறைந்திருந்த சனத்திரளின் மத்தியில் மகேந்திரனின் பேச்சும், எழுத்தும் வெளியீடாகின



சிறந்த பேச்சாளரும் கட்டுரையாளரும், இலங்கையின் சட்டத்தரணியுமான திரு. எஸ். கே. மகேந்திரன் அவர்களின் பேச்சும் எழுத்தும் வெளியீடான பெருவிழா கடந்த மாதம் ஐந்தாம் திகதி மாலை எற்றோபிக்கோவில் நடைபெற்றது. மண்டபம் நிரம்பிய மக்களுடன் நிறைவான விழாவாக நடைபெற்ற இவ் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு புகழ்பெற்ற கல்வியியலாளர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் தலைமை தாங்கினார். சர்வதேசப் புகழ்பெற்ற முன்னாள் நீதிபதி திரு. வைகுந்தவாசன் அவர்களும், கனடா தமிழர் தேசிய மன்றப் பிரமுகரான திரு. அருள் எஸ். அருளையா அவர்களும் மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். விமர்சன உரை களையடுத்து கவியரங்கும் கலை நிகழ்ச்சிகளும் விழாவில் இடம்பெற்றன. கடந்த பல ஆண்டுகளாக தமிழர் மத்தியில் பல்துறைச் சேவைகளைப் புரிந்து வருபவரான திரு. மகேந்திரன் அவர்களுக்கு ஒரு கௌரவம் அளிப்பது போன்றதாக இந்த விழா அமைந்திருந்தது பாராட்டுதற்குரியது. ஈழநாடு பத்திரிகையில் அவரால் எழுதப்பெற்றுவுள்ள அவரது கட்டுரைகளின் தொகுப்பான "என்று முடியும் எங்கள் போட்டிகள்" என்ற நூலும், வானொலிகளில் அவரால் அவ்வப்போது நிகழ்த்தப்பட்ட பத்து உரைகளின் தொகுப்பான "மண்மாருதம்" என்னும் பெயரிலான CD தட்டும் இந்த விழாவில் வெளியிடப்பட்டன. பெரும் தொகையானவர்கள் வரிசையில் நின்று மேடைக்குச் சென்று நூலையும் CD தட்டையும் பணம் கொடுத்து வாங்கிச் சென்றது விழாவைச் சிறப்பிப்பதாக அமைந்திருந்தது. விழா மேடையில் திரு. மகேந்திரன் அவர்நீட்டுப்பதையும், பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றுவதையும், திருவாளர்கள் எஸ். பத்மநாதன், அ. கந்தசாமி ஆகியோர் உரையாற்றுவதையும், சட்டத்தரணி த. சிறீபதி அவர்கள் முதற்பிரதியை வழங்குவதையும், பிரதிகளைப் பெறுவதற்காக பலர் வரிசையில் நிற்பதையும் படங்களில் காணலாம்.



**மொன்றியல் மக்கள் மனப் பூரிப்புடன் நடத்திய
கவிஞர் கந்தவனம் மணிவிழாவின் பூர்த்திவிழா**
மணிவிழாக் கட்டுரை 19ம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது



CompuNet Info System

- Quality • Warranty • Reasonable price
- Easy payment facilities

Initial Computer Training
and 'Hara' Tamil Fonts
will be given **FREE** to our customers

We also sell High-Tech protection
(alarm system) for personal, Home and Auto

For all your Computer needs
(• Computers • Printers • Tamil Fonts etc.)

2390 Eglinton Ave. E., Suite 203
Scarborough, ON. Canada M1K 2P5

Tel: (416) 285-0775 Fax: (416) 285-0597

486/DX2/66 Mhz
4Mb Ram
420Mb HD
1.44Mb FD
14" SVGA
Color monitor

\$1599.00

486/DX33 Mhz
4Mb Ram
212Mb HD
1.44Mb FD
14" SVGA
Color monitor

\$999.00

Special



உங்கள் வசதி கருதி தற்போது இரண்டு இடங்களில் சேவை

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் கனடாவிலும்
மொத்தம் இருபது ஆண்டுகளுக்கு மேல்
பல் வைத்திய சிகிச்சையில் அனுபவம் பெற்ற
உங்கள் நம்பிக்கைக்குரிய

டாக்டர் அ. சண்முகவடிவேல்

குடும்ப பல் வைத்தியர்

செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்
2466 Eglinton Avenue East, Unit: 7, Scarborough, Ont. M1K 5J8
Opposite Kennedy Subway (Rainbow Village கட்டிடத்தில்)

(416) 266-5161

திங்கள், புதன் கிழமைகளில்
Main Square Dental Centre 2575 Danforth Avenue, Toronto, Ontario. M4C 1L5
(416) 690-0176

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்கப்பாட்டை மெய்ப்பித்த முதற்கவிஞர் கவிநாயகர் கந்தவனம் மொன்றியல் இலக்கியமண்டப மணிவிழாவில் மனந்திறந்த பாராட்டு

கவிநாயகர் கந்தவனம் அவர்கள் அகவை அறுபதை நிறைவு செய்யும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட மணிவிழா, மொன்றியல் நகரில் கடந்த மாதம் ஐந்தாம் நாள் அடக்கமான, அழகிய விழாவாக நடைபெற்றது. மொன்றியலின் இலக்கிய ரசிகர்கள், இலக்கிய நேயர்கள், கல்வியியலாளர்கள், முத்தோர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என்று பல்துறைப் பிரமுகர்களும் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர். பலர் தம்பதி களாகவும், குடும்ப சமேதர்களாகவும் கலந்து விழா முடிவுபெறும் வரை அமர்ந்திருந்து நிகழ்ச்சிக்குக் கனதிகட்டிச் சென்றனர்.

மொன்றியல் நகரிலுள்ள கொறனேஷன் பாடசாலை மண்டபத்தில் பிற்பகல் ஏழு மணிக்கு மொன்றியல் தமிழாலயத்தின் தலைவர், கவிஞர் கவிதாராஜன் தலைமையில் விழா ஆரம்பமானது. கவிஞர் கந்தவனம் அவர்களால் அவரது மணிவிழா ஆண்டு ஆரம்பத்தின்போது (1994 அக்டோபர்) எழுதப்பெற்ற தமிழ்த்தாய் வாழ்த்தினை சங்கீதபூஷணம் வேலாயுத பிள்ளை அவர்கள் மெட்டிசைத்துப்பாட, விழா சம்பிரதாய முறைப்படி ஆரம்பமானது. அதற்கு முன்னர் மணிவிழா நாயகர் தம்பதி சமேதராக மண்டப வாசலிலிருந்து மேடைக்கு விழா அமைப்பாளர்களால் அழைத்து வரப்பட்டார்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் திரு. கே. ரி. சண்முகராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கடந்த வருடம் அகவை அறுபதின் ஆரம்பத்திலான மணிவிழா ரொறன்ரோவில் நடைபெற்றபொழுது நிகழ்த்தப்பட்ட பலரது உரைகளை நினைவுகூர்ந்து இவரது வரவேற்புரை அமைந்திருந்தது.

பிரம்மபுரி கோவிந்தராஜசர்மா அவர்கள் ஆசிரியரை வழங்கிச் சிறப்பித்ததையடுத்து, திரு. கே. பி. லிங்கம் வாழ்த்தும் பாமாலை பாடிக்கையளித்தார். திரு. கவிதாராஜன் தமது தலைமையுரையை நிகழ்த்துகையில், 'ஒரு கலைஞன் வாழுகின்ற காலத்திலேயே அவன் கௌரவிக்கப்பட்ட வேண்டும் என்ற கருத்தை இந்த விழா அவசியமாக்கி நிறைவு செய்துள்ளது' என்றார்.

கவிஞர் கந்தவனம் வாழ்ந்த குடும்ப சிட்டிக் கிராமத்துக்கு அயற்கிராமமான குப்பிழான் மண்ணில் வாழ்ந்தவரான

முன்னாள் பாடசாலை அதிபர் திரு. கந்தையா சண்முகம் அவர்கள் பாராட்டுரை நிகழ்த்துகையில், திரு. கந்தவனம் அவர்கள் வாழ்ந்த மண்ணில் ஆற்றிய சமூக, சமய, இலக்கியப் பணிகளை இலக்கிய நயத்துடன் எடுத்தியம்பினார்.

தமிழர் தகவல் பிரதம ஆசிரியர் திரு. எஸ். திருச்செல்வம் அவர்கள் தமதுரையில், "மணிவிழாக் கவிஞர் அவர்கள் தமிழ்த் துறையின் சகல களங்களிலும் கைவைத்தவர். அவர் கைவைக்காத துறை எதுவுமில்லை. கைவைத்துத் துலங்காத துறையும் எதுவுமில்லை. முக்கியமாக, கனடிய தமிழிலக்கிய வானம் இவரது படைப்புகளினால் பிரகாசமடைந்துள்ளது. இவரது படைப்புகள் காலத்தால் அழிக்கமுடியாத சகாவரம் பெற்றவை" என்று சொன்னார்.

தமிழகத்தின் முதல்தரக் கவிஞரும், உலக மொழிக் கவிதைகளை ஆய்வு

வெண்ணிலா

செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவரும், திராவிட முன்னேற்றக் கழக பிரமுகருமான திருமதி. நிர்மலா சுரேஷ் அவர்கள் இவ்விழாவில் சிறப்புப் பிரதிநிதியாகப் பங்குபற்றி விழா மலரை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார்.

"கவிதையிலே புரட்சி செய்தவர்கள் தமிழ் நாட்டுக் கவிஞர்கள். புரட்சியையே கவிதையாக்கியவர்கள் ஈழத்துக் கவிஞர்கள். தமிழ்நாட்டு மக்கள் நீராடும் கடலுடுத்தி' என்ற தமிழ் வாழ்த்தும் பாடலுக்குப் பழக்கப்பட்டவர்கள். இன்று ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்கென்றே ஒரு தமிழ் வாழ்த்தும் பாடலை உருவாக்கிப் பாடியதைக் கேட்டு மகிழ்வுற்றோன். ஈழத்தமிழர்கள் தங்களுக்கென்றே ஒரு தனியான இலக்கிய வரலாறு படைக்கத் தொடங்கிவிட்டனர். இது ஒரு நல்ல அறிஞரியாகும் என்று இவர் தமது வெளியீட்டுரையில் குறிப்பிட்டார். தமிழ்நாட்டுக் கவிஞர்களின் சார்பில் அவரது மகன் செல்வன் ரிஷி சுரேஷ், கவிஞர் கந்தவனம் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்துக் கௌரவம் செய்தார்.

தேமதுரம் வீடியோ/வானொலி நிகழ்ச்சிகளின் அமைப்பாளர் திரு. பி. ஞானேஸ்வரன் உரையாற்றுகையில்

கவிஞர் கந்தவனம் அவர்கள் கனடாவுக்கு வருகை தந்த பின்னர் வானொலிச் சேவைகளில் ஆற்றிய பங்களினையும், அதனால் வானொலிச் சேவைகள் பெற்ற உயர்வினையும் வியந்து கூறினார்.

கியுபெக் மாகாணத்திலுள்ள மக்கில் பல்கலைக் கழக தமிழ் மாணவர் மன்றத் தலைவர் செல்வன். வி. எஸ். யோகாநந்தர் உரையாற்றும்போது, "எல்லொருக்கும் இனிமையான தமிழிலக்கிய, கலையுலகம் மாணவர்களை மட்டும் ஏன் பாதிக்கின்றது என்ற கேள்வியைத் தொடுத்தார். ஒரு கனடிய தமிழ் மாணவர் என்ற வகையில் அவரது பேச்சாற்றல் எல்லோரையும் கவர்ந்தது என்று கூறலாம்.

எழுத்தாளர் திரு. சின்னத்தம்பி வேலாயுதம் அவர்கள் உரையாற்றுகையில், மணிவிழாக் கவிஞரிடம் ஒரு வேண்டு கோளை முன்வைத்தார். தமிழர் வரலாறுகள் அழிந்து விட்டதுபோல எதிர்காலத்திலும் எமது நூல்களை அழிந்து போக விடக்கூடாது. எனவே தமிழ் நூல்களையும் ஆக்கங்களையும் பாதுகாக்க கவிஞர் தலைமையில் ஒரு ஆவணக் காப்பகம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் கவிஞர் அவர்களுக்குப் பொன்னாடையும் போர்த்துக் கௌரவித்தார்.

கவிநாயகர் கந்தவனம் அவர்கள் தமது பதிலுரையின்போது தெரிவித்ததாவது: "1980ம் ஆண்டு மறைந்த தமிழறிஞர் மு. வரதராசனார் எழுதிய இலக்கிய வளர்ச்சி என்னும் நூலை சென்னை சாகித்திய அகாடமி வெளியிட்டது. அதில் ஒரு அத்தியாயம் ஈழத்து இலக்கிய வரலாறு பற்றியது. இது சரியான முறையில் எழுதப்பட்டு பல தவறவிடப்படும் பூரணப்படுத்தப்படாமலும் உள்ளது. திருமதி. நிர்மலா சுரேஷ் அவர்கள் இது விடயத்தில் முயற்சி எடுத்து அடுத்த பதிப்பி லாவது சரியான முறையில் நடவடிக்கை எடுத்தால் ஈழத்து இலக்கிய உலகம் நன்றியுடையதாகிருக்கும் என்று கேட்டுக்கொண்டார்.

திருமதி நிர்மலா சுரேஷ் பதிலளிக்கையில், தாம் தாயகம் திரும்பியதும் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதுடன், ஈழத்து இலக்கியங்கள் பற்றித் தாம் இப்போது ஆய்வு செய்து வருவதாகவும், அதன் பிரதிகளை தமிழகத்தின் கேந்திர நிலையங்களில் (தொடர்ச்சி21ம் பக்கம்)

எங்கள் கைவேலைப்பாட்டில்
தயாரிக்கப்படும் இப்பொருட்களை
எம்மிடம் இருந்து நேரடியாக கொள்வனவு
செய்வதன் மூலம் மேலதிக
சேமிப்பைப் பெறுகின்றீர்கள்

தயாரிப்பாளரின் கழிவு விலையில் உள்ளவற்றில்
ஒருசிலவற்றை இங்கு தருகின்றோம்

சோபா செட் \$ 399 00
6 பேர் இருக்கக்கூடியது

சாப்பாட்டு மேசையும்
4 கதிரையும் \$ 199 00
உயரமானது

காப்பர் 9'x12' \$ 50 00

சீர்துறை மெத்தை \$ 99 00

CARPET
CERAMIC TILES
HARD WOOD FLOOR
THERMAL WINDOWS
DOORS
SOFA
ITALIAN SOFA
BED ROOM SET
MATTRESS, DRAPERIES
VERTICAL BLINDS
VENETIAN BLINDS

3

Rooms
[300 sq. ft.]

Carpet
Installed
with
underpad

PARA
Paints
9.99

குறைந்தது
5 கலன்
பஸ்ரர்
கலர்
ஒரே நிறம்

299⁰⁰

Resist stains
from most common
Food and Beverages

CARPET
two colors only

399⁰⁰

B.C.F. Nylon

**Saxony
CARPET**
two colors only

499⁰⁰

Stain Master

SAXONY
two colors only

**LOW COST
CARPET**

& Interior's Warehouse



உரிமையாளர்: சபேசன் காங்கேசு

Tel: (416) 605 1990

721A Progress Ave. Scarborough

உங்கள் வீட்டின் திருத்த வேலைகளுக்கும் புதுப்பிக்கும் வேலைகளுக்கும் எம்மை நாடுங்கள்

சைவ சித்தாந்த ஆராய்ச்சி மாநாட்டின் பெறுபேறாக 'ஆலயமணி' சஞ்சிகை கனடாவிலிருந்து வெளிவருகிறது



யாழ்ப்பாணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்து, பின்னர் பல்வேறு காரணங்களால் வெளிவராத நின்ற 'ஆலயமணி' சமய சஞ்சிகை தற்போது கனடாவிலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியராகக் கடமையாற்றி இதனை வெளியிட்டுவந்த புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்கள் தற்சமயம் கனடாவில் தற்காலிகமாகத் தங்கியுள்ளதனால் இது இங்கு மறுபிரசவம் எடுத்துள்ளது.

கனடாவில் அண்மையில் நடைபெற்ற நான்காவது சைவ சித்தாந்த ஆராய்ச்சி மாநாட்டுக்குப் பேராளர்களில் ஒருவராக இலங்கையிலிருந்த வந்திருந்த சிவானந்தன் அவர்கள் டிசம்பர் மாதக் கடைசிவரையில் கனடாவில் தங்கியிருப்பார். இந்தக் காலப் பகுதியைப் பயனுள்ளதாகக் கழிக்க விரும்பிய அவர், இங்குள்ள தமது அன்பர்கள், நண்பர்கள், உறவினர்களின் உதவியுடன் 'ஆலயமணி'யைப் பிரசுரிக்க ஆரம்பித்துள்ளார். இதன் நிர்வாக ஆசிரியராக புலவர் சிவானந்தனும், பதிப்பாசிரியராக அவரது மருமகனான (சகோதரியின் மகன்) சிவமோகனும் பணிபுரிகின்றனர்.

ஆலயமணியின் வெளியீட்டு விழா அண்மையில் ரொறன்ரோவில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் அந்தணப் பெருமக்கள், அறங்காவலர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலரும் உரையாற்றினர். ஆலயமணியின் முதற்பிரதியினை விழா தலைவர் கவிஞர் கந்தவனம் அவர்கள் திருக்கேதீஸ்வரம் திருவாசக மடம் சரவணமுத்து சுவாமிகளிடமிருந்து பெறுவதையும், புலவர் சிவானந்தன் அவர்களுக்கு வர்த்தகப் பிரமுகர் திரு. மு. மாணிக்கவாசகர் அவர்கள் பொன்னாடை போர்த்துவதையும் இங்குள்ள படங்களில் காணலாம். பொன்னாடை போர்த்தும் படத்தில் முன்னாள் கல்விப் பணிப்பாளர் திரு. தி. மாணிக்கவாசகர் அருகில் இருக்கிறார்.

ஆலயமணியின் இரண்டாவது இதழும் வெளிவந்துள்ளது. இம்மாத இறுதியில் நாடு திரும்புவதற்கு முன்னர் மூன்றாவது இதழையும் வெளிக்கொணருவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக புலவர் சிவானந்தன் அவர்கள் தமிழர் தகவலுக்குத் தெரிவித்தார்.

மொன்றியல் மணிவிழா

(19ம் பக்கத் தொடர்ச்சி)

வைக்க ஏற்பாடு செய்யப்படுமெனவும் தெரிவித்தார். பெரியார் திரு. எஸ் ஏ. சிவபாதம் அவர்கள் கவிஞருக்கு வாழ்த்துத் தெரிவித்து நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். மணி விழா மலரை திருமதி. இராமநாதன் பெற்றுக்கொண்டு சிற்றூரை வழங்கினார். கவிநாயகர் கந்தவனம் எழுதிய மூன்று நூல்களின் கட்டினை திரு. செ. இராசரத்தினம் வெளியிட்டு வைக்க திருமதி. அரசரத்தினம் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து கவிஞர் நிர்மலா சுரேஷ் தலைமையில் கவியரங்கு நடைபெற்றது. திருவாளர்கள் அருள் சுப்பிரமணியம், வீணை மைந்தன், திருமாவளவன், கவிதாராஜன் ஆகியோர் இந்த அரங்கத்தில் பங்கேற்று சபையோரை மகிழ்வித்தனர். கவிதைகள் இதமாகவும் சுவையாகவும் மட்டுமன்றி சூடாகவும், காரசாரமாகவும் சில சந்தர்ப்பங்களில் அமைந்திருந்தன.

இறுதியில், கலைஞர் எஸ். சி. மகேந்திரா நன்றி தெரிவிக்கும் போதே நான்கு மணித்தியாலங்கள் ஓடியது தெரியாமல் அந்த மண்டபத்தில் அமர்ந்திருந்து இலக்கியத்தை நுகர்ந்ததை உணர முடிந்தது. இந்த 'மணி'யான விழாவினை தமிழாலயத்தின் சார்பில் திருவாளர்கள் கவிதாராஜன், கே.ரி. சண்முகராஜா, திருமாவளவன், எஸ் ஏ. சிவபாதம், செல்வன் வி. எஸ் நேசானந்தன், செல்வன். கேதா ஆகியோரைக் கொண்ட குழு ஒழுங்கு செய்திருந்தது.

றிசமன்ட்ஹில் இந்து ஆலய இந்தமாத உற்சவங்கள்

றிசமன்ட்ஹில் இந்து ஆலயம் திங்கள் முதல் வியாழக்கிழமைகளில் காலையில் ஆறு மணி தொடக்கம் நண்பகல் பன்னிரண்டு மணி வரையும், பிற்பகல் ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். வெள்ளி, சனி, ஞாயிறு திங்கள்களில் காலை எட்டு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை திறந்திருக்கும்.

ஆலயத்தின் இந்த மாத முக்கிய உற்சவங்களின் விபரங்கள் வருமாறு:

- 05 திங்கள்: சோமவாரம் (3), சதுர்த்தி விரதம்
- 06 செவ்வாய்: சரவண உற்சவம்; பெருமாள் பூஜை.
- 07 புதன்: விநாயக சஷ்டி விரதம்; பிள்ளையார் பெருங்கதை முடிவு.
- 10 சனி: திருமெம்பாவை உற்சவம் ஆரம்பம் (10 நாட்கள் நடைபெறும்).
- 12 திங்கள்: சோமவாரம் (4)
- 14 புதன்: பிரதோஷம்
- 15 வியாழன்: கிருத்திகை விரதம்
- 16 வெள்ளி: மார்கழி மாதப்பிறப்பு
- 19 திங்கள்: ஆருத்திரா தரிசனம், நடராஜர் அபிஷேகம்.
- 29 வியாழன்: பிரதோஷம்
- 31 சனி: ஆங்கில வருடப் பிறப்பு; சகல சந்திதானங்களிலும் நள்ளிரவுப் பூஜை.

TM COMPUTER SYSTEMS TRAINING CENTRE

1241 Ellesmere Road, Scarborough, Ontario M1P 2X8

Computer classes
கம்பியூட்டர் வகுப்புகள்

- * Introduction
- * Key Boarding
- * Lotus 1-2-3
- * Word Perfect 5-1
- * Basis Programming
- * d-Base IV
- * MS-Windows
- * DOS

Special Classes
For Kids and Beginners

For Registration and More Information
Please Call

(416) 750-1983

	Ellesmere	
Midland		Brimley

COLOUR / BLACK & WHITE

Professional Photography

P. ANNA DEVAN

Qualified Photographer from
Ryerson Polytechnic University, Toronto.

Weddings, Birthdays, Any special functions
Family Portraits, Copy Works, Commercial Products etc.

Call for your needs and advice

(416) 921-9743

"Quality & Service is our Pleasure"

மண்ணுக்கும் மக்களுக்கும் மகத்தான சேவை புரிந்த புதுமைப் 'போராளி' அமரர் டாக்டர் பொன்னம்பலம்

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் சத்திர சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி, அண்மையில் கொழும்பில் காலமான டாக்டர் எஸ். பொன்னம்பலம் அவர்களின் ஆத்மசாந்திக்கான அஞ்சலிக் கூட்டமொன்று அக்டோபர் 16ம் நாள் ரொறன்ரோவில் நடைபெற்றது. கனடா றிச்மன்ட்ஹில் ஆலயம், கனடா தமிழர் தேசிய மன்றம் ஆகியவற்றின் தலைவரான திரு. நா. சிவலிங்கம் அவர்கள் இதற்குத் தலைமை தாங்கினார்.

திருவாளர்கள் எஸ். ஜெகதீசன், பொ. கனகசபாபதி, எஸ். திருச்செல்வம், செ. இராசநாயகன், மா. துரைராசா, த. ஜெயசீலன், உ. ரவீந்திரன், கவிஞர் வி. கந்தவனம், உலகத் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த திரு. தங்கவேல், டாக்டர் பொன்னம்பலம் அவர்களின் நண்பர்களான எஸ். சிவசோதி, எஸ். விஜயரத்தினம் உட்பட மற்றும் பலரும் இங்கு உரையாற்றினர்.

மிகவும் நெருக்கடியான நேரங்களில், முக்கியமாக இந்திய இராணுவத்தின் மிலேச்சத்தனமான தாக்குதல் காலங்களில் இரவு பகல் பாராது, தமது உயிரைத் துச்சமென மதித்து, ஊரடங்குச் சட்டத்தையும் மீறி, காயப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் டாக்டர் ஆற்றிய சேவைகளை பேச்சாளர்கள் பலரும் நினைவு கூர்ந்தனர்.

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சத்திர சிகிச்சை ஆயுதங்களை ஏந்திப் போராடிய நவீன போராளி இவர் என்று கூட்டத்தில் புகழாரஞ் சூட்டப்பட்டது. டாக்டர் நினைவாக நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு புலமைப் பரிசில் வழங்கப்பட வேண்டுமென்று ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது. அஞ்சலிக் கூட்டத்தில் திரு. எஸ். சிவசோதி, திரு. தங்கவேல், திரு. நா. சிவலிங்கம், திரு.எஸ். விஜயரத்தினம் ஆகியோர் உரையாற்றும்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.



ஸ்ரீ லங்கா அகதிகள்

(7ம் பக்கத் தொடர்ச்சி)

கயானாக் கதை; சீக்கியர் கதை என்று பற்பல. திரும்பத் திரும்ப இவை கூறப்படுகின்றன. ஸ்ரீலங்காவில் காலெடுத்து வையாத இந்தியத் தமிழரும், மலேஷியத் தமிழரும், கனடாவுக்கு வரமுன் பல ஆண்டுகள் ஜேர்மனி போன்ற மேற்கு நாடுகளில் வசித்தோரும் ஸ்ரீலங்கா கதையை வெற்றிகரமாக உபயோகித்துள்ளனர். உண்மையில், ஸ்ரீலங்காவின் அகதிக் கோரிக்கைகளில் அரைவாசிதான் பூரண விசாரணைக்குச் செல்கின்றன. மற்றைய அரைவாசிக் கோரிக்கைகள் முன்னைய இதே போன்ற கோரிக்கைகளின் சான்றுப் பத்திரங்களைக் கொண்டு ஏற்றுக் கொள்ளப்படும் என்ற அடிப்படையில் 'தூரித விசாரணை'க்கு அனுப்பப்படுகின்றன. அப்படியான வேளையில் விசாரணைச் சபை உத்தியோகத்தர் ஒருவர் கோரிக்கையாளரோடு சுருக்க விசாரணை நடத்தி தமது அறிக்கையை எழுதுகின்றார். ஒரு பூரண விசாரணை வேண்டும் என்று கருதினால் தவிர, ஒரேயொரு குடிவரவு அகதிகள் சபை அங்கத்தவர் அந்த அறிக்கையை வாசித்து அனுமதி செய்கிறார். குடிவரவு அகதிகள் சபையின் முன்னைய அங்கத்தவரான திரு. கோர்டன் கிங் இந்தத் தூரித விசாரணை அபாயகரமானது என்று கூறுகின்றார். Save the Children Fund எனப்படும் சிறுவர் பாதுகாப்பு நிதியும், பொலிவிய பத்திஸ்ற் சங்கம், போன்ற அமைப்புகள் மூலம் லத்தீன் வட அமெரிக்காவில் நீண்ட காலம், சேவை புரிந்து அனுபவம் பெற்றவர் கனடா பிரஜாவுரிமை பெற்றிருந்த ஒருவர் புதிதாக அகதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தாம் கேள்வியுற்றதாக திரு. கிங் கூறினார். அந்த நபர் ஐக்கிய அமெரிக்காவில் தொல்லையில் சிக்கலடைந்தார். எல்லையில் தன் சொந்தப் பெயரை உபயோகிக்காமல் புனைபெயரில் கோரிக்கை செய்து இரண்டாம் முறையும் அகதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்தஸ்தைப் பெற்றாராம். "தூரித விசாரணை முறை செல்லுபடியற்றது" என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்கிறார் கிங். ஒரு தமிழ் விடுதலைப் புலி, அல்லது வேறு இயக்கப் பயங்கரவாதி இதே கதையோடு வந்தால் என்ன சம்பவிக்கும்? ஒருவருக்குமே தெரியாது. கோரிக்கை அங்கீகரிக்கப்படும். குடிவரவு அகதிகள் சபையினர் யாவருக்கும் இது ஒரு பிரச்சனை. "அகதிநிலை கோருபவர் உண்மைதான் பேசுவார்." என்ற கனடிய ஏற்பாட்டுமுறை அசல் பெயர்களுக்கு இடமளிக்கின்றது "யாரை அனுமதிக்கிறோம்? இவர்கள் யார்? என்று எண்ணிப் பார்க்கும் பொழுது திகிலடைகின்றேன்" என்று தற்போதைய குடிவரவு அங்கத்தவர் ஒருவர் கூறுகின்றார் என்று "சட்டர்டே நைற்" சஞ்சிகையின் கட்டுரையில் முக்கியமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கவிஞர் கந்தவனம் மணிவிழாப் பிரசுரங்கள் விற்பனையில்

கவிஞர் வி. கந்தவனத்தின் மணிவிழா வெளியீடுகளான இலக்கிய உலகம், மணிக் கவிகள் ஆகிய இரு நூல்களும் பின்வரும் வர்த்தக நிலையங்களில் விற்பனையாகின்றன. இரண்டு நூல்களையும் சேர்த்து இரண்டரை டாலருக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

ஸ்காப்பரோவில்
சங்கர் அன் கோ.

பார்லிமென்ட் & வெஸ்ட்லியில்
எஸ். பி. எஸ் சுப்பர் மார்க்கட்,
கலைமகள் புத்தகசாலை.

லான்ட்ஸ்ரவுணில்
ஏ. கே. இன்டர்நாஷனல்.

சென். டென்னிஸ் ட்ரைவில்
ஏ. ஆர். கே. மார்க்கட்.

மிஸிஸ்காவில்
தர்ஷனாஸ் சுப்பர் மார்க்கட்.

ஸ்ரீ விஜயலக்ஷ்மி வாசா

534-0011



534-0011

திருமணம், பதிவுத் திருமணம் மற்றும் அனைத்து இந்துமத கிரியைகள் சேவைக்கும், திருமணத்திற்குத் தேவையான அனைத்து தேவைகளுக்கும் எம்முடன் தொடர்பு கொள்ளவும்

மண்டபம் - முத்துமணவறை - மண்டப அலங்காரம் - பூமாலை - சடைநாகம் - தலைப்பாகை - தலைநகை - பூசைப் பொருட்கள் - சைவ உணவு அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்வதற்கு எம்மை நாடுங்கள்.

ரொறன்ரோ, ஸ்காபரோ நகரங்களில் கார் நிறுத்தும் வசதியுடன் திருமண மண்டப ஒழுங்குகளை நாங்களே செய்து தருகின்றோம்.

இந்துமத குரு, கனடிய திருமண பதிவு அதிகாரி

சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள்

(HINDU PRIEST & REGISTAR) புங்குடுதீவு -10, இலங்கை

243 MARGUERETTA ST.,
TORONTO, ONT. M6H 3S4
T.PHONE: 534-0011

1247 ELLESMERE ROAD
SCARBOROUGH, ONT. M1P 2X8
T.PHONE: 750-7319

கைத்திறன் படைத்தோருக்குக் கைகொடுக்கும் ஒன்ராறியோ கைத்திறன் சங்கத்தின் பணிகள்

எம்மவர் எத்தனையோ பேரிடம் எவ்வளவோ திறமைகள் இருந்தும் இலை மறை காய் போல் அவைகள் வெளிக் கொணரப்படாது இருக்கின்றன. அதனால் அவை மதிப்பற்றுக் காணப்படுகின்றன. பலர் தமது கைத்திறனால் வண்ணச் சித்திரங்கள், சிற்பங்கள், ஆடைகள், அணிகலன்கள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள், அழகு சாதனங்கள், பாவனைப் பொருட்களை மண்ணிலும் மரத்திலும், கல்லிலும், நூலிலும், இலையிலும், இறப்பரிலும் ஓலையிலும், உலோகத்திலும் செய்யக் கூடிய திறமை பெற்றிருந்தும் சந்தர்ப்ப மின்மையால் தம் திறமைக்கு ஒவ்வாத தொழில்களில் மனதையும், உடலையும் வாட்டிச் சலிப்படைகின்றனர்.

கனடாவில் பல்வேறு மாகாணங்களில் பல இன மக்களில் இத்துறையில் ஆர்வமும் திறமையுமுள்ள கிட்டத்தட்ட 3300 அங்கத்தவர்களைக் கொண்ட ஸ்தாபனமாக ஒன்ராறியோ கைத்திறன் சங்கம் அமைந்துள்ளது. தனி ஆட்கள் மட்டுமன்றி வியாபார ஸ்தாபனங்கள், நூல் நிலையங்கள் கலை, கலாசார ஸ்தாபனங்கள் பல இச் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்றன.

இலாப நோக்கமற்ற வகையில் கைத்திறன் வளர்ச்சியை ஊக்கிக் காக்கும் இந்தக் கழகத்திற்கு ஒன்ராறியோ கலாசார சுற்று

லா உல்லாசப் பயணத்துறை அமைச்சும், இத்துறையில் ஈடுபாடுள்ள கழகங்களும், பொதுமக்களும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். இந்தக் கழகம் ரொறன்ரோ நகரில் 35 McCaul Streetல் Chalmers Buildingல் அமைந்துள்ளது. சென். பற்றிக் சுவேக்கு அருகாமையில் இது உள்ளது.

இந்தக் கழகம் கீழ்க்கண்ட சேவைகளைப் புரிந்து வருகின்றது:

இங்குள்ள நூல்நிலையம் கைத்திறனில் ஆர்வம் உள்ளோருக்கு தகவல்கள் பெறவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் உதவுகின்றது.

இங்குள்ள மண்டபத்தில் நாட்டின் வெவ்வேறு பகுதியிலுள்ள கைத்திறன் விற்பனையாளர்கள் தாம் உருவாக்கிய பொருட்களை வைத்து அடிக்கடி பொதுமக்களுக்கு கண்காட்சி நடத்தி வருகின்றார்கள்.

Craft News, Ontario Craft என்ற இரண்டு காலாண்டுப் பத்திரிகைகளும் கைத்திறன் சம்பந்தமான விபரங்கள் நிகழ்ச்சிகளுடன் வெளிவருகின்றன.

இரண்டு விற்பனை நிலையங்கள் இந்தக் கழகத்தினால் நடத்தப்படுகின்றன. Guild Shop என அழைக்கப்படும் இந்த நிலையத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்

பெறப்படும் தரமான கைத்திறன் உற்பத்திகள் விற்கப்படுகின்றன. இந்த நிலையம் 140 Cumberland Place (Bay சுவேக்கு முன்பாக) என்ற இடத்தில் அமைந்துள்ளது. மற்றொரு விற்பனை நிலையம் ஒன்ராறியோ கைத்திறன் கழகக் கட்டடத்தில் அமைந்துள்ளது.

இக்கழகத்தின் அங்கத்தவர்கள் வருடாந்தம் 40 டாலர்களைச் சந்தாவாக செலுத்துவதன் மூலம் காலாண்டுச் சஞ்சிகைகளைப் பெறுவதோடு, தாம் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு பத்து வீதக் கழிவினையும் பெறுகின்றனர்.

கைத்திறன் வல்லுனர் புலமைப்பரிசில் இலவச கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றையும் அங்கத்தவர்கள் பெறுவர்.

பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களும் தொண்டர்களாகச் (volunteers) சேர்ந்து பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்தக் கழகத்தில் கணக்காளராக கவிஞர் பாஸ்கி (பாலா) அவர்கள் பணிபுரிகின்றார். இக் கழகம் பற்றிய மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்களும் இங்கு தொண்டர்களாகப் பயிற்சி பெற விரும்புவவர்களும் இவருடன் (416) 977-3551 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

Tamil Immigrants in Canada

(from page 13)

SriLankan claimants in the program - were landed and their families began to be reunited in the following years.

Although thousands of Tamil refugees has sought asylum in preceding years, the arrival of 155 Tamil men, women, and children off the coast of Newfoundland in August 1986 captured the imagination both the Canadian and international media. The new Minister of State (Immigration) Gerry Weiner and his Senior Minister Benoit Bouchard has assumed their portfolios only a few weeks earlier. Apparently overwhelmed by the initial euphoria, the Minister announced that these asylum-seekers would be accepted, even though he was simply implementing the procedure that had been in place since May 1986. By then, of course, the merits of maintaining the B1 list of countries were misunderstood by the public. Given the policy of the gov-

ernment to assist refugees in distress, this process was probably the most effective and least expensive administrative tool for recognizing discontinuous displacement in a given country.

The B1 list, and the policy of non-removal to these countries, was discontinued in February 1987, and the refugee claims reverted to the virtually non-functioning RSAC process. An estimated 2,500 permits were issued for SriLankan claimants while that country was on the B1 list and, along with this group, the Newfoundland arrivals also became part of the ADR backlog. In the intervening period, the new refugee determination legislation, Bill C-55, was being formulated in Parliament, and was enacted on January 1, 1989. The refugee claimants who were in the system until this date became members of the new Refugee Backlog Clearance Designated Class. (contd....next issue)

சர்வதேச

மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் திகதி

(15ம் பக்கத் தொடர்ச்சி)

உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது. எனினும், இவை நடைமுறையில் எவ்வளவு தூரம் செயற்படுகின்றன என்பது கேள்விக்குரிய விடயமே. 1833ம் ஆண்டு பிரித்தானியாவில் இயற்றப்பட்ட Emancipation Act இன் பிரகாரம் கனடா உட்பட பிரித்தானிய சாம்ராஜ்யம் எங்கும் அடிமை முறைக்கு விடுதலை கிடைத்தது. ஆனால் இன்றுவரை இனவாதம், நிறவாதத்துக்கு விடுதலை கிடைத்துள்ளதா? கனடாவில் பாகுபாட்டுக்கென ஒரு வரலாற்றை உண்டு. எனவே, வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும்போது வளர்ச்சியடைந்த நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படுகின்றன எனக் கூறலாமே தவிர முழுமையாக மனித உரிமை பேணப்படும் நாடுகளுக்கு உதாரணம் இல்லை என்றே கூறலாம்.

கவிதாஸ் KAVITHAS INC.

உலகனைத்துக்குமான துரித பணமாற்றுச் சேவை
(இலங்கை, தென்னிந்தியா உட்பட சகல பகுதிகளுக்கும் விசேட சேவை)
மற்றும் பாக்ஸ், பார்ஸல் சேவை

WORLDWIDE MONEY TRANSFER FAX & COURIER SERVICE

தாயகத்திலும் வெளிநாடுகளிலும் வாழும் நண்பர்கள் உறவினர்களுக்கு ஒரு சில நேரத்தில் பணம் சென்றடைய உத்தரவாதமும், நம்பிக்கையுமுள்ள ஸ்தாபனம். மொன்றியல், மிஸிஸாகா, வன்சுவர், அல்பேர்ட்டா நகரங்களில் வசிப்பவர்களுக்கும் பணம் அனுப்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


பிரசித்திபெற்ற இந்திய சுமீத் மிக்ஸியை நேரடியாக
எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.

கவிதாஸ்

1241 Ellesmere Road,

Scarborough, Ont. M1P 2X8

Tel: (416) 755-6560 (416) 750-1983



ஓம் ஸ்ரீ சாமிராம்

Health Foods Herbal Clinic

ஆரோக்கிய உணவுமூலிகை மருத்துவ நிலையம்

எங்களிடம் இறக்குமதி செய்யப்பட்ட கீழ்க்கண்ட எண்ணெய்கள் கிடைக்கும்:

- | | |
|----------------------------|------------------------|
| * கூந்தல் வளர்ச்சித் தைலம் | * கிரந்தி எண்ணெய், |
| * வாத நோவெண்ணெய் | * கடுக்காய்க் குளிகை |
| * கஸ்தூரி கோரோசனை மாத்திரை | * பொடுகுத் தைலம் |
| * பீனிசத் தைலம் | * சருமத் தைலம் |
| * முக்கூட்டுக் குளிகை | * பேறுகால சரக்குத்தூள் |

நாட்பட்ட சகல நோய்களுக்கும் இயற்கைமுறை மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.
மகப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு விசேடமான மூலிகை முறைகள் உண்டு.

கம்பியூட்டர் ஜாதகம்!

கம்பியூட்டர் முறையில் தமிழில் ஜாதகம் பத்து நிமிடங்களுக்குள், கணித முறையிலோ வாக்கிய முறையிலோ கணித்துக் கொடுக்கப்படும்.

* எண்கணிதம் * ஜோதிடம் * கைரேகை * திருமணப் பொருத்தம் * பெயரிடுதல் * பெயர் மாற்றம் * கிரகதோஷ பரிகாரம் முதலிய பிரச்சனைகளுக்குப் 'பென்டுல' சுழற்சிமின் மூலம் துல்லியமான, அச்சொட்டான பலாபலன்கள் ஆராய்ந்து கூறப்படும்.

For Appointment Please call:

Director & Counsellor

Prof. Dr. (Ms) A. Ganesaal

Tel: (416) 467-6393

Fax: (416) 467-7270

10 Sunny Glenway
307, Donmills
Ontario, M3C 2Z3

தமிழர் தகவல் நான்காவது ஆண்டு மலர் தயாராகிறது இம்மாதம் 15ம் திகதிவரை ஆக்கங்களை அனுப்பலாம்

அடுத்த மாத இதழுடன் தமிழர் தகவல் தனது நான்கு ஆண்டு களைப் பூர்த்தி செய்கின்றது. இதனையொட்டிய நான்காவது ஆண்டு பூர்த்தி இதழாக பெப்ரவரி மாத இதழ் மலருகின்றது.

முன்னைய மூன்று ஆண்டு பூர்த்தி இதழ்களிலும் பார்க்க அளவிலும், உள்ளடக்கத்திலும் பெரியதாக, சுமார் நூறு பக்கங்களில் நான்காவது ஆண்டு பூர்த்தி மலரை வெளிக்கொணர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

மலரில் இடம்பெறுவதற்கான கட்டுரைகளும் விடயதானங்களும் எமக்குக் கிடைத்த வண்ணமுள்ளன. டிசம்பர் மாதம் 15ம் திகதி வரை ஆக்கங்கள் எம்மால் ஏற்றுக்கொள்ளப்படும். தமிழர் தகவலில் எவ்வகையான கட்டுரைகள் இடம்பெறுகின்றன என்பதைத் தெரிந்து, உகந்தவைகளை எமக்கு எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய இறுதித் திகதி டிசம்பர் 15 என்பதை மறந்துவிட வேண்டாம்.

கட்டுரைகளை ஃபாக்ஸில் அனுப்ப வேண்டாம். தபால் மூலம் மட்டுமே அனுப்பவும். அவசியமெற்படி நேரடியாக கட்டுரைகளைச் சேகரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். ஆண்டு மலர் வெளியீட்டு வைபவமும், தமிழர் தகவல் விருது வழங்கும் நிகழ்ச்சியும் 1995 பெப்ரவரி மாதம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் நடைபெறவுள்ளது. முன்னைய ஆண்டுகளைப் போல பங்குபற்றுபவர்களுக்கான அழைப்பிதழ்கள் தபால் மூலம் அனுப்பப்படும். சமூக சேவை, கலை இலக்கிய சேவை ஆகிய இரு துறைகளிலும் விருது பெறப் பொருத்தமான இருவரைத்

தெரிவு செய்யும் பணியினை அதற்கென உருவாக்கப்பட்ட குழு நிறைவு செய்துள்ளது. அத்துடன், சிறப்பு விருதுகளுக்குப் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்கான பணியினை மற்றொரு குழு மேற்கொண்டுள்ளது. அகதிகளுக்குப் பணி புரியும் தமிழர்லாத ஒருவருக்கும், கல்வித் துறையுடன், சமூக, சமயப் பணியினைப் புரியும் தமிழர் ஒருவருக்குமென சிறப்பு விருதுகள் வழங்கப்படும். விருதுகள் பெறும் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு பவுண் எடையுள்ள தங்கப்பதக்கமும் சூட்டப்படும்.

ஆண்டு மலர் பற்றியும், விருதுகள் பற்றியும் மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்கள் தமிழர் தகவல் பிரதம ஆசிரியருடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். வேலை நேரங்களில் (416) 757-7010 இலக்கத்திலும், மற்றைய வேளைகளில் (416) 920-9250 இலக்கத்திலும் தொடர்பு கொள்ளலாம். தபால் மூலம் தொடர்பு கொள்ளும் முகவரி: P.O.Box-3, Station-F, Toronto, Ontario. M4Y 2L4.

தமிழர் தகவலின் விளம்பரக் கட்டணம் அதன் முதலாவது இதழிலிருந்து மாற்றம் செய்யப்படவில்லை. மாதாந்த இதழாகவிருந்தாலென்ன, ஆண்டு மலராகவிருந்தாலென்ன சமூக வர்த்தக விளம்பரங்களுக்கு முழுப் பக்கத்துக்கு 200 டாலர்களும், அரைப் பக்கத்துக்கு 100 டாலர்களும் அறவிடப்படுகின்றது. நான்காவது ஆண்டு மலருக்கான விளம்பரங்கள் டிசம்பர் 28ம் திகதி வரை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

எஸ். ரி. சிங்கம்
பொது முகாமையாளர்

பாடசாலைப் புள்ளிகளில் பல்கலைக்கழகங்கள் நம்பிக்கை இழப்பு

(12ம் பக்கத் தொடர்ச்சி)

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயமும் உள்ளது. மேற்கு ஒன்ராறியோ பல்கலைக் கழகப் பேராசிரியர் கேஸ் வண்டர்வுல்ப் (Case vanderwolf) இப் பரீட்சையின் பெறுபெறுகளை ஆய்வுநோக்குடன் ஆராய்ந்துள்ளார். அவருடைய கருத்துப்படி மாகாண ரீதியாக ஆங்கில வாசிப்புக்குக் கொடுக்கப்பட்ட பகுதி உண்மையிலேயே ஆறாம், ஏழாம் தரங்களுக்கு உகந்தவையே அன்றி, ஒன்பதாம் தரத்துக்கு அல்ல. அவருடைய கருத்தின்படி ஒன்ராறியோ மாநிலத்தின் ஒன்பதாம் தர மாணவர்களில் 50 விதத்தினர் மாத்திரமே 7ம் தரத்திற்குத் தேவையான வாசிப்புத் தரமுடையவர்களாகவுள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய பல மாணவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றார்களின் உதவியும் பெருமளவில் கிடைக்கப் பெற்றமையால் பெறுபெறுகளை எதையாவது துலக்கியுள்ளனவா என்ற வினா எழவே செய்கிறது. இவ்வளவு பணத்தினைச் செலவு செய்து என்னத்தைக் கண்டுகொண்டார்கள்?

முதலில் வெறுமனே ஒவ்வொரு கல்விச் சபை பெறுபெறுகளை மாத்திரம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் பெற்றார்கள் பாடசாலை ரீதியாக பெறுபெறுகளை அறிவிக்கப்பட வேண்டுமென்று பரட்சி செய்ததையடுத்து சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ரொறன்ரோ கல்விச் சபை போன்ற சில

சபைகள் பாடசாலை ரீதியான பெறுபெறுகளைப் பிரசுரித்துள்ளன. இந்தவருட முடிவிலே மேலும் சில சபைகள் அவ்வாறு பிரசுரிப்பதாகக் கூறியுள்ளன. பாடசாலை ரீதியாகப் பெறுபெறுகளை வருவதால் எந்தப் பாடசாலை சிறந்து என்ற ஒப்பிட்டுப் பார்க்க பெற்றார்கள் முனைவார்கள். இதனால் இவ்வருடப் பரீட்சையிலே ஆசிரியர்கள் பரீட்சை நேரத்திலே உதவும் கீழ்ச்செயலில் சென்ற வருடத்திலும் கூடுதலாக ஈடுபடலாம்.

சென்ற வருடம் கொஞ்சம் குறைவான பெறுபெறுகளைப் பெற்ற பாடசாலைகளும், கல்விச் சபைகளும் அதற்குக் காரணமாக புலம்பெயர்ந்து வந்தவர்களையே கூறின. ஆனால் உண்மையில் புலம்பெயர்ந்து வந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ள பாடசாலைகளே சிறப்பாகச் செய்துள்ளன என்று புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. "பழைய கிழவி கதவைத் திறவடி" என்ற ரீதியிலே இவ்வருடமும் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுறவாய் இந்த நாட்டிலே எனக் கேட்கத் தோன்றுகின்றது.

பாடசாலைகள் கொடுக்கின்ற புள்ளிகளிலே பல்கலைக் கழகங்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டன என நான் சென்ற வருடமே எழுதியிருந்தேன். மாணவர்கள் ஈட்டுகின்ற

புள்ளிகள் அசாதாரணமாக மிகப்படுத்தப்படுவதானால் பல்கலைக் கழகங்கள் மாணவர்களின் உண்மையான கல்வித்திறனை அறியமுடியாது போகின்றன என பல்கலைக்கழக நிர்வாகம் கருதுகின்றது.

இதே கருத்தை இப்போது ரொறன்ரோ Upper Canada College-ல் கூறுகின்றது. அக்கல்லூரி அகில உலக ரீதியான நியம முறையைக் (International Baccalaureate Program) கையாள் விரும்புகின்றது. வடக்கு யோர்க்கிலுள்ள Victoria Park Secondary School மாணவர்களிலும் சிலர் இப் பரீட்சை முறையை விரும்பித் தோற்றவுள்ளனர். ஆகவே இங்குள்ள பாடசாலைகளே படிப்படியாகத் தமது புள்ளியிடும் முறையில் நம்பிக்கையை இழக்கின்றன.

பல்கலைக்கழகங்கள் நம்பிக்கையை இழந்து விட்டதால் தாமே ஒரு பரீட்சை வைத்து மாணவர்களைத் தெரிவுசெய்வோம் என்று அவை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானாலும் வியப்பில்லை. அவர்கள் கூறுவதிலும் நியாயம் காணலாம். எனவே, எங்கள் சொந்த நாட்டிலே நடைபெறுவது போன்ற ஒரு பொதுவான பரீட்சை 13ம் தர முடிவிலே வைத்து அதன் பெறுபெற்றின் அடிப்படையில் மாணவர்களைத் தெரிவு செய்தல் சாலச் சிறந்தது. இந்த நிலை விரைவில் வருமென எதிர்பார்க்கலாம்.

மு. காசிப்பிள்ளை

சக புத்திரர்கள்

கனடிய அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற துரித பணமாற்றுச்சேவை நிறுவனம்

37 வருட வர்த்தக அனுபவம்

1958ல் இருந்து வர்த்தகத்துறையில் முன்னோடிகளாகத் திகழும் எமது ஸ்தாபனத்துடன் உங்கள் பணமாற்றுச் சேவையை வைத்துக் கொள்ளுங்கள்! பலன் பெறுங்கள்!!
எமது சேவையில் இதுவரை பூரண திருப்தி கண்டு எம் தமிழ் மக்கள் மகிழ்ச்சி கொண்டுள்ளார்கள் இது எமக்கு மிகுந்த பெருமதித்தைத் தருகிறது.

* வவுனியா * மட்டக்களப்பு * சிலாபம் * நீர்கொழும்பு * கொழும்பு (கற்றுப்புறங்கள்)
* சென்னை * சிங்கப்பூர்

ஆகிய இடங்களுக்கு துரித பணமாற்றுச் சேவை
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா

M. KASIPPILLAI AND SONS INC

3228 Eglinton Ave. East, #3, Scarborough, Ont. M1J 2H6

Tel: (416) 267-8221

சிவாஸ் றேடிங் கோ லிமிட்டட்

தமிழர்கள் மனதில் வைத்திருக்க வேண்டிய பெயர்
தமிழர்கள் நினைவில் நிலைத்திருக்க வேண்டிய பெயர்

மரக்கறி வகைகள், கடல் உணவுகள்,
கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும்
இலங்கை, இந்திய, கனடிய உணவுப்பொருட்களையும்,
தோசை, இடியப்பம் ஆகியவைகளையும் நியாயமான
விலையில் விற்பனை செய்பவர்கள்.

திருமணங்களுக்குத் தேவையான கூறை,
பட்டு வேட்டி, சால்வை, தலைப்பாகை, குத்துவிளக்கு,
பூமாலைகள், மணவறை, மண்டப வசதி, விருந்துபசார
உணவு வகைகள் ஆகிய அனைத்துக்கும்
எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

SIVA'S TRADING CO. LTD

3852 Finch Ave. East, (Kennedy / Finch) Scarborough.

Tel: 321-2739

சாயி பஜனைகள்

ஸ்காப்ரோ

வுபர்ன் மண்டபத்தில்

ஸ்காப்ரோ சாயி சமித்தியினரால் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்காப்ரோ வுபர்ன் கல்லூரி மண்டபத்தில் பிற்பகல் ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை சாயி பஜனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த (டிசம்பர்) மாதத்தில் 4ம் 18ம் திகதிகளில் பஜனை நடைபெறும். கல்வி வட்டத்தினரின் வகுப்புகள் பஜனைத் தினங்களில் பிற்பகல் 5:15 மணி முதல் 5:45 மணி வரை நடைபெறும். பாலவிஹாஸ் வகுப்புகள் 5 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முற்பகல் 11:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை நடைபெறும்.

சாயி தகவல்

தொலைபேசிச் சேவை

ஸ்காப்ரோ பிரதேச சாயி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக சாயி தகவல் தொலைபேசிச் சேவையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இடம்பெறும் இந்தச் சேவையை (416) 288-1322 (இணைப்பு: 121) இலக்கத்தில் கேட்கலாம்.

ரொறன்ரோ

வேலஸ்லியில்

ரொறன்ரோ சென் ஜேம்ஸ் ரவுண் வேலஸ்லி பகுதியில் அமைந்துள்ள ரோஸ் அவினியு பாடசாலை மண்டபத்தில் தற்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் ஆறு மணி முதல் எட்டு மணி வரையும் சாயி பஜனை நடைபெறுகின்றது. அயலவர்கள் எவரும் கலந்து கொள்ளலாம். விபரங்களுக்கு (416) 920-9250 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

மிஸிஸாகாவில்

ஸ்ரீ சத்திய சாயி பகவான் சமித்தியினரால் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவு எட்டு மணி முதல் ஒன்பதரை மணி வரை பஜனையும், தியான வழிபாடும் மிஸிஸாகாவில் 1447 அலக்ஸான்ட்ரா அவினியுவில் அமைந்துள்ள ஸ்ரீசத்ய சாயி பாபா நிலையத்தில் நடைபெறுகின்றது. இங்கு சிறுவர்களுக்கு சமயபாடல்

சாயி பஜனைகள்

போதனைகளும் நடைபெறுகின்றன. விபரங்களுக்கு (905) 274-8886 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

லான்ட்ஸ்ரவுணில்

லான்ட்ஸ்ரவுண் ஸ்ரீ சத்ய சாயி நிலையத்தில் பிரதி வியாழன் மாலை 7:30 மணி தொடக்கம் 8:30 மணி வரை பஜனைகள் நடைபெறும். அதேதினம் மாலை 6:45 மணி முதல் 7:25 வரை கல்வி வட்டமும் பிரதி செவ்வாய்கிழமை மாலை ஆறு மணி தொடக்கம் ஏழு மணி வரை பாலவிகாஷ் எனப்படும் சிறுவர் சமய வகுப்பும் நடைபெறும். லான்ட்ஸ்ரவுண் தமிழர் கூட்டுறவு இல்ல 3ம் மாடி மண்டபத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

டொன்மில்ஸில்


டொன்மில்ஸ் சாயி சமித்தியினரால் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை பஜனை வழிபாடு, பிளெமிண்டன் பார்க் நூலக மண்டபத்தில் நடைபெறுகின்றது. இங்கு சிறுவர்களுக்கான பாலவிகாஷ் சமய போதனை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. விபரங்களுக்கு 416-467-6393 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

திருவாசகவிழா டிசம்பர் 18ம் திகதி

கனடாவில் முதற்தடவையாக திருவாசக விழா நடைபெறவுள்ளது. ரிச்மண்ட்ஹில் இந்து ஆலயத்தில் டிசம்பர் மாதம் 18ம் திகதி இந்த விழாவை நடத்த ஏற்பாடாகியுள்ளது. ரிச்மண்ட்ஹில் இந்து ஆலயத்தினை நிர்வகிக்கும் கனடா இந்து ஆலய அறங்காவலர் சபையுடன் இங்குள்ள பல்வேறு இந்து சமய அமைப்புகளும் மற்றும் பல பிரமுகர்களும் இணைந்து இந்த விழாவினை நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

டிசம்பர் மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:30 மணிக்கு ஆலயத்தில் மாணிக்கவாசக சுவாமிகளுக்கு பூஜையும், வழிபாடும் நடைபெறும். இதனையடுத்து அனைவருக்கும் மதிய போசனம் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருவாசக விழா ஆரம்பமாகும். பல்வேறு பிரமுகர்களது

ஆறாவது பிறந்தநாள் வாழ்த்து



செல்வன். ராம்ஜி மகேந்திரன்

சில்லாலையூர் பண்டத்தரிப்பைச் சேர்ந்த மகேந்திரன்-நிர்மலா தம்பதியினரின் புதல்வன் ராம்ஜி தனது ஆறாவது பிறந்த நாளை டிசம்பர் ஐந்தாம் திகதி கொண்டாடுகின்றார். இவர் சில்லையூர் அம்மன் அருட்கடாட்சம் பெற்று நீடுழி வாழ வாழ்த்துபவர்கள் -

அபுதாபியிலுள்ள அப்பா, கனடாவிலுள்ள அம்மா, கனடா அம்மம்மா, மாமா-மாமி, பெரியம்மா, சித்தி-சித்தப்பா, சிவா அன்ரி, சசி அன்ரி, கதா அன்ரி, தீபன் அண்ணா, துஷி அக்கா, சிந்து அக்கா, கஜன் அண்ணா, துவாரகன் மச்சான், ஜேர்மன் பெரியப்பா, இலங்கை பெரியப்பா, பெரியம்மாமார், அண்ணா, அக்காமார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.

உரைகளும் இடம்பெறும். பிற்பகல் ஏழு மணிக்கு அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவுபெறும்.

திருவாசக விழாவையொட்டி பாடசாலை மாணவர்களுக்கான திருவாசக மனனப் போட்டி ஒன்றினை நடத்தி பரிசில்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவை பற்றிய மேலதிக தகவல்களைப் பெற விரும்புவவர்கள் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்:

ரிச்மண்ட்ஹில் ஆலயம்: (905) 883-9109
திரு. நடா நடராஜா: (416) 266-4341
சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்: (416) 534-0011
சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள்: (416) 266-3333

ரொறன்ரோ மாநகர வீடமைப்பு அதிகார நிர்வாகத்தில் சமூகங்களின் தேவையுடன் இணைந்த பல மாற்றங்கள்

Plan of action to restructure the MTHA

ரொறன்ரோ மாநகர வீடமைப்பு அதிகார நிர்வாகத்தினைப் புனரமைப்பதற்கான புதிய திட்டத்தினை வீடமைப்பு அமைச்சர் றிச்சர்ட் அலன் அறிவித்துள்ளார். ஐந்து மாதத்துக்கும் மேலாக அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வினைத் தொடர்ந்து புதிய மாற்றங்கள் அறிமுகமாகின்றன.

இனவிரோத ஒழிப்பு, சமூக ஏற்றத்தாழ்வு ஒழிப்பு, சகலருக்கும் சமத்துவம், பொது மக்கள் குழுக்கள் அமைத்தல் ஆகியவை புதிய திட்டத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. இது தொடர்பாக ஒன்றாயியோ வீடமைப்பு அமைச்சர் றிச்சர்ட் அலன் அவர்களினால் வீடமைப்பு அதிகார சபையின் கீழுள்ள சகல குடியிருப்பாளர்களுக்கும் பல்வேறு மொழிகளிலும் அனுப்பி வைக்கப்பட்ட கற்று நிருபத்தில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டவை கீழே கருக்கமாகத் தரப்பட்டுள்ளது.

ரொறன்ரோ மாநகர வீடமைப்பு அதிகார நிர்வாகம் சமூகங்களுக்குச் சிறப்பாகப் பணிபுரிவதற்குப் பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:

* சமூகங்களின் மத்தியில் செயற்படுவதற்காக உள்ளூர் அலுவலகங்கள் திறக்கப்பட்டு ஊழியர்கள் நியமிக்கப்படுவதுடன், அந்தந்த அலுவலகங்களுக்கென முகாமை யாளர்கள் நியமிக்கப்படுவர். ஏற்கனவே இயங்கிவரும் பிரதேச அலுவலகங்கள் சமூக அலுவலகங்களாக மாற்றப்பட்டு, உள்ளூர்ச் சேவைகள் மேற்பார்வை செய்யப்படுவதுடன், குடியிருப்பாளர்களுடன் நேரடித் தொடர்புகள் அதிகரிக்கப்படும்.

* குடியிருப்புக் கட்டட நிர்வாகத்துடன் குடியிருப்பாளரின் தொடர்பை நெருக்க மாக்கவும், பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியவைகளில் அவர்களைப் பங்குபற்றச் செய்யவும், தெரிவுசெய்யப்பட்ட குடியிருப்பாளர்களைக் கொண்ட சபைகள் அமைக்கப்படும்.

* குடியிருப்பாளர் ஊழியர் பிரிவு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டு உள்ளூர் குடியிருப்பாளர் சபைகள் நிறுவப்படும்.

* சமத்துவம்/இனவிரோத ஒழிப்பு ஆகிய விடயங்களில் ஏற்கனவே ஆலோசகர்களால் ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் தொடர்ந்து நடைபெறும். வேலைவாய்ப்புச் சமத்துவச் சட்டத்தினை நிறைவுசெய்யக் கூடிய வகையில் ரொறன்ரோ மாநகர

வீடமைப்பு அதிகார நிர்வாகம் செயற்பட ஊழியர்களும் மற்றும் பணியாளர்களும் உறுதிசெய்வர்.

நிர்வாக அபிவிருத்தியில் மாற்றங்கள்:

* உள்ளூர் அலுவலகங்களின் முகாமை யாளர்கள், சமூகங்களுக்குச் சிறப்பான சேவையாற்றுவதற்குத் தேவையான பயிற் சியை வழங்குவதற்கென உடனடியாக 500,000 டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

* ரொறன்ரோ மாநகர வீடமைப்பு அதிகார நிர்வாகத்தில் கொண்டு வரப்படும் மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட தலைவர் நிறைவேற்று அதிகார நிதி உத்தியோகஸ்தர் ஆகிய இரு புதிய பதவிகள் உருவாக்கப்படவுள்ளன. இந்தப் பதவிகளுக்குப் பொருத்தமானவர்களைத் தெரிவுசெய்யும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

* வீடமைப்பு அதிகார நிர்வாகத்தின் அலுவலக ஒழுங்கமைப்பு, பொதுத்துறை ஆற்றல், கட்டடங்களது நிர்வாகம், நிதித்துறை அனுபவம் ஆகியவைகளில் திறமை பெற்ற நான்கு பேர் கொண்ட இயக்குனர் சபை ஒன்றினை உருவாக்கு வதே நிர்வாக அதிகாரங்கள் கொண்ட புதிய தலைவரின் முதலாவது முக்கிய பணியாகவிருக்கும்.

பராமரிப்பு வேலைகளை அதிகரித்தல்:

* சகல வீடமைப்புக் கட்டடங்களதும் பராமரிப்பு வேலைகளையும் சரியாகக் கண்காணிப்பதற்கென, மாநகரம் முழுவ தற்குமான பராமரிப்புச் சோதனைப் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. பராமரிப்பு வேலைத் திட்டத்தினை உயர்நிலைக்குக் கொண்டு செல்ல இந்தப் பிரிவு உதவும்.

* தற்போது பல கட்டடங்களின் மின்தாக்கிகள் (elevators) திருத்த வேண்டிய அல்லது முழுமையாக மாற்றம் செய்யப் படவேண்டிய நிலையிலுள்ளன. இவ்விடய த்தில் உடனடித் கவனம் செலுத்தப்படும்.

* உடனடித் தேவைகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் வீடமைப்பு அதிகார நிர்வாகத்துக்கான நீண்ட காலத் திட்டம் வரையப்படும்.

சமூகத்தின் தேவைக்கு ஏற்றவாறு பாதுகாப்பினைச் சரிசெய்தல்:

* ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்றவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் அமையவேண்டும்.

ஒவ்வொரு சமூகத்தினது குரலையும் செவிசாய்த்து, அதற்கு ஏற்றவாறு பணிகள் மேற்கொள்ளப்படும். மாநகரப் பொலிஸாரும் இதற்கமைவான பாதுகாப்பு ஒத்துழைப்பினை வழங்குவர்.

நிதிக்கட்டுப்பாட்டினை சரியான வகையில் அபிவிருத்தி செய்தல்:

* டென்டர்கள் கோருவது, பொருட்களைக் கொள்முதல் செய்வது போன்றவை உட்பட்ட நிர்வாகப் பணிகள் சரியாக நடைபெறுவதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், உள்ளக கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் திட்டமொன்று அமுலுக்குக் கொண்டுவரப்படும்.

* சட்டபூர்வமான மீளாய்வு ஒன்று தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விரைவில் இது முடிவுபெறும்.

இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்திருப்பதன் மூலம் வீடமைப்பு அதிகார நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மாகாண அரசாங்கம் நீண்ட காலத் திட்டத்தினை வகுத்துள்ளதும், அவைகளை அடுத்த இரண்டாண்டுக்குள் நிறைவு செய்ய விரும்புவதும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரச்சனைகளுக்கு நீண்ட காலமாக வாய்ப்பேச்சு மூலம் மட்டுமே மக்களுக்குச் சேவை வழங்கப்பட்டுள்ளது. இது பணிபுரிவதற்கான காலமாகும்.

ரொறன்ரோ மாநகர வீடமைப்பு அதிகார த்தினை தனது சமூகத்துக்குச் சேவை செய்யும் நிறுவனமாக மாற்றியமைப்பதே அரசின் பிரதான இலக்கு. அனைவரும் பெருமையுடன் வேலை செய்யவும், குடியிருக்கவும் உகந்த இடமாகஇது மாற்றப்படும். குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.

ஒன்றாயியோவில் அமைந்துள்ள வீடமைப்பு அதிகார நிர்வாகங்கள் தங்களது சமூகத்தில் வகிக்க வேண்டிய பிரதான பங்கினை எடுத்துரைக்கும் வகையில் எமது நடவடிக்கைகளும் செயற்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தந்த வேளையில் இவ்வாறு மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் பற்றியும் வீடமைப்பு நிர்வாக அதிகாரிகள் உங்களுக்கு அறியத் தருவர்.

தமிழ் முதியோர் மன ஆறுதல் திட்டம்

கனேடிய முது தமிழர் மன்றப் பெரியார் பலர் பங்குபற்றும் திட்டம்



வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் புலம் பெயர்ந்த முதியோர் பலரிற்கு ஒரு மனக்கலக்கம். கனடாவில் இறக்க நேரிடும்போது கடைசிக்காலச் செலவுகள் எவ்வளவு? இதற்கு யார் பொறுப்பு? யாரிடம் ரொக்கப் பணம் உண்டு? இந்தக் கவலையை நீக்கி மன ஆறுதல் பெற நல்ல திட்டம் உண்டு.

இதுவே தமிழ் முதியோர் மன ஆறுதல் நிரந்தரக் காப்புறுதித் திட்டம். உங்கள் வயதிற்கேற்ப உத்தரவாதமுள்ள மிகவும் மலிவான கட்டணம். இக் கட்டணம் பின்னர் ஒரு சதமும் உயரமாட்டாது. உதாரணமாக, ஒரு 65 வயதுடைய ஆணுக்கு \$10,000 டாலர் நலன் பெற மாதக் கட்டணம் \$32 மட்டுமே!

உங்கள் வயதிற்கேற்ப உதாரணங்கள் சில: (சாதாரண தேக சுகம் உடையோருக்கு)

இள முதியோருக்கான \$25,000 நலன் தரும் காப்புறுதி		
உங்கள் வயது	ஆண்	பெண்
50 ஆகவிருப்பின்	\$32	\$27
55 ஆகவிருப்பின்	\$42	\$33
60 ஆகவிருப்பின்	\$54	\$43
முதியோருக்கான \$10,000 நலன் தரும் காப்புறுதி		
உங்கள் வயது	ஆண்	பெண்
65 ஆகவிருப்பின்	\$32	\$26
70 ஆகவிருப்பின்	\$44	\$35
75 ஆகவிருப்பின்	\$63	\$50
80 ஆகவிருப்பின்	\$94	\$77

**Money Back
Guarantee!**

**100% Guaranteed
Lowest Rates!!**

இது டெலிவிஷனில் விளம்பரம் செய்யப்படும் காப்புறுதியைவிட பன்மடங்கு சிறந்தது. மன ஆறுதல் காப்புறுதி, விலை மலிவு மட்டுமல்ல: கட்டணம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே, மரணம் நேரிட்ட நேரம் முழுக் காப்புறுதி நலன் பணம் பெறலாம் என்ற உத்தரவாதமுண்டு. கனடாவின் நம்பிக்கையும் நாணயமும் நிறைந்த காப்புறுதி ஸ்தாபனங்களான TransAmerica (A+Am Best Rating), Maritime Life - John Hancock (AAA Rating) இந்த மன ஆறுதல் திட்டத்தைத் தருகின்றன. மரணம் உலகில் எங்கு ஏற்பட்டாலும் பணம் பெறலாம் என்ற உத்தரவாதமுண்டு.

இன்றே உங்கள் மன ஆறுதல் காப்புறுதித் திட்டத்தைப் பற்றிய மேலதிக விபரங்களைப் பெற தொடர்பு கொள்ளுங்கள்:


யோகி தம்பிராஜா F.C.A., F.C.M.A.(U.K.)
(416) 412-4267

FORTUNE
FINANCIAL

ஸ்ரீ கௌரி மங்கள சேவை

அனைத்து இந்தா மத சிரியைகளுக்கும் கனடிய திருமணப் பதிவு அதிகாரி, இந்தா மதகுரு
பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் (ஐயாணி) (பங்குதீவு -10)

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
மற்றும்



சடைநாகம், தலை நகை செற்
முத்து மணவறை
தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூஜைப் பொருட்கள்
ஆலய வைபவங்களுக்கான
முத்துச் சப்பரம்

ஆகியவைகளுக்கு என்றும் எப்பொழுதும் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

Tel: (416) 266-3333

628 E. Birchmount Road, Scarborough, Ontario. M1K 1P9



ஒன்றாறியோ வர்த்தக
சம்மேளனத்தின் சிறந்த
சேவைக்கான
விருது பெற்ற
நிறுவனம்



ஏசியன் கிறிக்கெட் கிளப்பினரின்
சிறந்த வர்த்தக
நிறுவனத்துக்கான
விருது பெற்ற
நிறுவனம்

ஸ்ரீ சிவா ஜுவலறி

SRISIVA JEWELLERY

721 Bloor St. W., Toronto, Ontario. M6G 1L5

(416) 531-4867